

நிதியியல் துறை அபிவிருத்திகளும் உறுதிப்பாடும்

8.1 பொதுநோக்கு

தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியிலிருந்து பயனடைந்து நிதியியல் துறைச் செயற்பாடுகள் மேலும் விரிவடைந்துடன் பல்வேறுபட்ட வெளிநாட்டுத் திடீர் மாற்றங்களுக்கு மத்தியிலும் 2004 ஆம் ஆண்டில், நிதியியல் முறைமை தொடர்ந்தும் தாக்குப்பிடிக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தது¹. நிதிநிறுவனங்களினால் வழங்கப்படும் பலதரப்பட்ட நிதியியல் பணிகள் பொருளாதாரத்திலுள்ள நிதியியல் துறை செயற்பாட்டை ஆழமாக்கி விரிவடைந்தன. நிதியியல் சந்தைகளிலான வர்த்தக அளவுகள் 2004 ஆம் ஆண்டில் அதிகரித்ததுடன் சில சந்தைச் சுட்டெண்கள் சாதனை மட்டத்தை அடைந்தன. நிதியை பெறுவதற்கான வழிவகைகளை அதிகரித்து, நுண்பாக முயற்சிகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சிகள் என்பவற்றிற்குக் கிடைக்கக்கூடிய நிதி வசதிகளைப் பலப்படுத்துவதற்கு 2004 ஆம் ஆண்டில் பலதரப்பட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதேவேளை, அரசு பிணையங்களில் பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பளவு முறைமை ஒன்றையும் மத்திய வைப்புகு முறைமை ஒன்றையும் நிறுவி, 2003 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அதேநேர மொத்த தீர்ப்பளவு முறைமையுடன் அவற்றை இணைத்ததன் மூலம் கொடுப்பனவு முறையிலான மேலதிக சீர்திருத்தங்களுடன் நிதியியல் உட்கட்டமைப்பு நவீனமயப்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டது. 2004 ஆம் ஆண்டில், வங்கித் தொழில் முறையின் உறுதியான தன்மையினை முன்னேற்றுவதற்காக ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை சுட்டமைப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு மிகச்சிறந்த பன்னாட்டு நடைமுறைகளுக்கு மேலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. நிதியியல் துறையின் செயற்றிறன் மற்றும் உறுதிப்பாடு என்பவற்றை மேம்படுத்தி சட்ட மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் சுட்டமைப்பைப் பலப்படுத்துவதற்காக 2004 ஆம் ஆண்டில் பல சட்ட மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

2004 ஆம் ஆண்டில், திடமானதொரு போட்டிச்சந்தை சூழலின் கீழ், வைப்புக்களைத் திரட்டுவதில் ஏற்பட்ட அதிகரிப்பு, கொடுகடன்

விரிவாக்கம், நிதியியல் நிறுவனங்களின் பணிநிலையங்கள், குத்தகை மற்றும் வாடகைக் கொள்வனவு வசதிகள் மற்றும் காப்புறுதிச் செயற்பாடுகள் என்பனவற்றிலேற்பட்ட விரிவாக்கமானது நிதியியல் பணிகளிலான விரிவாக்கத்திற்கு சான்று பகருகின்றது. பெறுமதி கூட்டப்பட்ட புதிய பணிகளை அறிமுகம் செய்ததன் மூலம் பல நிதியியல் நிறுவனங்களும் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய நிதியியல் பணிகளின் வீச்சை விரிவுபடுத்தின. இவ்அபிவிருத்திகளை பிரதிபலித்து, 2004 ஆம் ஆண்டில் நிதியியல் முறைமையின் மொத்தச் சொத்துக்கள் பெயரளவு நியதிகளில் 15 சதவீதத்தினால் விரிவடைந்தன. அதேபோன்று, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான நிதியியல் சொத்துக்களின் விகிதம் 2003 இன் 134 சதவீதத்திலிருந்து 2004 இல் 135 சதவீதத்திற்கு அதிகரித்தது. 2004 ஆம் ஆண்டில் நிதியியல் பணிகளின் பெறுமதி கூட்டல் 6.6 சதவீதத்தினால் அதிகரித்தது. ஆயினும், இது 2003 ஆம் ஆண்டில் இலாபத்தில் உயர்வளர்ச்சியை கொண்டிருந்தமையின் அடிப்படைத்தாக்கம், இன்னும் உயர்வாக காணப்படும் வட்டிவீத வேறுபாடுகள் குறைவடைந்தமை மற்றும் முறிகள் மற்றும் பிணையங்களிலான முதலீடுகளிலிருந்தான மூலதன இலாபத்திலேற்பட்ட வீழ்ச்சி என்பன காரணமாக 2003 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 10.6 சதவீதத்தை விடவும் குறைவடைந்து காணப்பட்டது.

பல சந்தைப் பிரிவுகளிலும் வர்த்தகம் செய்யப்பட்ட அளவுகளால் காட்டப்பட்டவாறு நிதியியல் சந்தைகள் மேலுமொரு விரிவாக்கத்தைப் பதிவு செய்தன. வங்கிகளுக்கிடையிலான குறுங்கால அழைப்பு பணச்சந்தை மற்றும் முதலினை அரசு பிணையங்கள் சந்தை என்பனவற்றிலான செயற்பாடு மேலும் அதிகரித்ததெனினும் வட்டி வீதங்களின் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக அரசு பிணையங்களுக்கான இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல் வாங்கல்கள் வீழ்ச்சியடைந்தன. 2004 இல் விரிவடைந்த வெளிநாட்டு வர்த்தக செயற்பாட்டிலிருந்து பயனடைந்து வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் கொடுக்கல் வாங்கல்களின் அளவு அதிகரித்தது. அனைத்து பங்குவிலைச் சுட்டெண், கொடுக்கல் வாங்கல்களின் எண்ணிக்கை, சந்தை மூலதனவாக்கம் என்பன 2004 இல் சாதனை மட்டத்தை எட்டியதை தொடர்ந்து பங்குச்சந்தை செயலாற்றம் மேம்பாட்டைந்தது. குறிப்பாக உறுதியான நிதித் தளத்தினை கொண்ட பிரபலமான கம்பனிகளுக்கு கவர்ச்சிகரமான வட்டி வீதத்தில் இலகுவில் பெறக்கூடிய மாற்றீடான வங்கி நிதியிடல்கள் குறிப்பாக வங்கிக் கொடுகடன்களின் கிடைப்பளவு,

1. ஒழுங்கமைப்பு மற்றும் மேற்பார்வைக் சுட்டமைப்பொன்றிற்குள் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பளவு, நிதியியல் இடையீடு மற்றும் இடர்களைப் பகிர்ந்து கொள்ளல் என்பவற்றிற்கான பொறிமுறை யொன்றை வழங்குவதற்காக கூட்டாக தொழிற்படும் நிதிநிறுவனங்கள், சந்தை மற்றும் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பளவு உட்கட்டமைப்பு என்பவற்றை ஒன்றிணைத்த ஒரு தொகுதியே நிதியியல் முறையாகும்.

சந்தையில் பங்குகொள்பவர்களுக்கு விழிப்புணர்வு போதாமை, வழங்கலுக்கான உயர்செலவு என்பவற்றினால் தோற்றம் பெற்று வரும் கம்பனி முறிகள் சந்தை தொடர்ந்து பாதிப்படைந்தது.

செயல்திறன், போட்டித்தன்மை மற்றும் நிதியியல் துறையின் மீளெழுச்சித் தன்மை என்பவற்றை அதிகரிக்கச் செய்யவும் அதேபோன்று நிதியியல் துறையின் உறுதித் தன்மையை மேம்படுத்துவதற்காகவும் கொடுப்பனவு முறைமை மற்றும் ஒழுங்குபடுத்தல் முறைமை என்பவற்றை தரமுயர் த்தி வலுப்படுத்துவதற்காக 2004 ஆம் ஆண்டில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பத்திரங்களற்ற வடிவிலமைந்த அரச பிணையங்களுக்கான தீர்ப்பனை இலகுபடுத்துவதற்காக, 2003 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட அதேநேர மொத்தத் தீர்ப்பனை முறைமையுடன் பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனை முறைமையும் மத்திய வைப்பக முறைமையும் இணைக்கப்பட்டதன் மூலம் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனை முறைமையில் மேலதிக அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை, பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனை முறைமையின் அமுலாக்கத்தை இலகுபடுத்துவதற்காக பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பன திருத்தப்பட்டன.

துணைக் கம்பனிகளை உள்ளடக்கியதாக ஒருங்கிணைந்த அடிப்படையில் மூலதனப் போதுமைத் தேவைப்பாடுகளை பிரயோகித்தல், செயற்படாக் கடன்களுக்கான ஒதுக்கீட்டுத் தேவைப்பாடுகளைச் சீரமைத்தல், வங்கிகளில் கணக்காய்வல்லாத பணிகளை வெளியகக் கணக்காய்வுடன் சேர்த்து ஏககாலத்தில் பொறுப்பேற்பதனை தடுப்பதற்கென வெளியக கணக்காய்வாளர்களுக்கான வழிகாட்டல்களை வழங்கல் மற்றும் கொடுகடன் தரப்படுத்தல்களை பெற்று இதனை 2005 இன் நடுப்பகுதியளவில் பிரசுரிக்கும்படி வேண்டியமை போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் ஒழுங்குபடுத்தல் முறைமை பலப்படுத்தப்பட்டது. ஒழுங்குமுறைப்படுத்தல் சட்ட வரைவினை பலப்படுத்துவதற்காக வங்கித் தொழில் சட்டத்திற்கான ஒரு திருத்தமொன்றிற்கு பாராளுமன்றம் ஒப்புதலளித்தது. இலங்கையின் கொடுப்பனவுகளை கட்டுப்படுத்தல் மற்றும் கொடுப்பனவுத் தீர்ப்பனை முறைமை என்பவற்றை நிர்வகிக்கும் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக புதியதொரு கொடுப்பனவுகள் முறைமைச் சட்டமும் வரையப் பட்டிருக்கிறது. புதிய சட்டமானது கொடுப்பனவு கொடுக்கல் வாங்கல்களுக்கான நிர்வகிக்கும் விரிவான சட்டமாக அமையும்.

2004 இன் இறுதியில் ஏற்பட்ட சனாமி பேரழிவுகள் நிதியியல் துறையின் உறுதிப்பாட்டுக்கு பாரிய சவால்களை ஏற்படுத்தவில்லையாயினும் 2005 இல் நிதியியல் துறை உறுதிப்பாட்டினை பேணுவதில் பல கீழ்நோக்கிய இடர்ப்பாடுகள் காணப்படுகின்றன. உலக பொருளாதார சூழல் தற்போது சாதகமானதாக இருந்தபோதும், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மெதுவடைகின்றமை, பெற்றோலிய விலைகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மைகள் தொடருகின்றமை, கொள்கைத் தூண்டுதல்கள் படிப்படியாக அகற்றப்பட்டதைத் தொடர்ந்து பன்னாட்டு வட்டி வீதங்கள் உயர்வடைகின்றமை மற்றும் குறிப்பிடத்தக்க பாரியளவான இரட்டைப் பற்றாக்குறைகளின் அதாவது ஐ.அமெரிக்காவின் இறைப் பற்றாக்குறை மற்றும் வெளிநாட்டு நடைமுறைக் கணக்கு பற்றாக்குறைகளின் தொடர்ச்சி ஆகிய பல காரணிகளின் காரணமாக நிச்சயமற்ற தன்மைக்கு உள்ளாகலாம். பணவீக்கம், உதவிப் பாய்ச்சல்கள், எரிபொருள் விலைகள் என்பன தொடர்பிலான தொடரும் நிச்சய மற்ற தன்மை

அட்டவணை 8.1

நிதியியல் முறைமையின் மொத்தச் சொத்துக்கள்

	2003		2004 (அ)	
	ரூ.பில்	மொத்த சதவீதப் பங்கு	ரூ.பில்	மொத்த சதவீதப் பங்கு
வங்கித் தொழில் துறை	1,634.7	69.1	1,892.7	69.3
மத்திய வங்கி	354.6	15.0	414.0	15.2
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் (ஆ)	994.2	42.0	1,161.4	42.6
உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்	285.9	12.1	317.3	11.6
வங்கியல்லாத வைப்புக்களை ஏற்கும் நிதியியல் நிறுவனங்கள்	83.6	3.5	105.9	3.9
பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள்	54.0	2.3	66.2	2.4
கூட்டுறவு சிராமிய வங்கிகள்	24.4	1.0	33.5	1.2
சிக்கன கொடுகடன் கூட்டுறவுச் சங்கங்கள்	5.2	0.2	6.2	0.2
சிறப்பியல்பு வாய்ந்த ஏனைய நிதியியல் நிறுவனங்கள்	108.8	4.6	122.8	4.5
முதன்மை வணிகர்கள்	57.0	2.4	61.4	2.2
குத்தகையிடல் கம்பனிகள்	24.8	1.0	34.4	1.3
வணிக வங்கிகள்	21.9	0.9	21.0	0.8
நம்பிக்கைக் கூறுகள்	3.6	0.2	4.2	0.2
துணிகர மூலதனக் கம்பனிகள்	1.6	0.1	1.5	0.1
ஒப்பந்த அடிப்படையிலான சேமிப்பு நிறுவனங்கள்	539.9	22.8	608.2	22.3
ஊழியர் சேம நிதியம்	339.0	14.3	379.4	13.9
ஊழியர் நம்பிக்கை நிதியம்	46.3	2.0	51.8	1.9
ஏனைய சேம நிதியங்கள்	94.4	4.0	104.8	3.8
காப்புறுதிக் கம்பனிகள்	60.2	2.5	72.2	2.6
மொத்தம்	2,367.0	100.0	2,729.4	100.0

மூலம், இலங்கை மத்திய வங்கி

(அ) தற்காலிகமானவை

(ஆ) உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் உள்ளாட்டு வங்கித் தொழில் பிரிவுகள் மற்றும் வெளிநாட்டு வங்கித் தொழில் பிரிவுகள் இரண்டினதும் ஒன்று திரட்டப்பட்ட சொத்துக்கள்

மற்றும் பல்நூலிழை உடன்படிக்கை இல்லாதொழிக்கப் படுவதின் பக்கவிளைவுகளால் எழக்கூடிய பன்னாட்டு வர்த்தகம் மெதுவடைவதற்கான சாத்தியக்கூறுகள் என்பன காரணமாக உள்நாட்டுப் பொருளாதாரச் சூழல் பாதிப்படையலாம். சொத்துக்களின் தரத்தை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்தாவிட்டால் உயர்ந்தளவான கொடுகடன் விரிவாக்கமும் நிதியியல் முறையின் உறுதிப்பாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். ஆயினும், நிதியியல் நிலைமையின் தொடர்ச்சியாக வலுப்படுத்தல் மற்றும் முன்னேற்றமடைந்த இடர் முகாமைத்துவ தந்திரோபாயங்கள், ஒழுங்கு முறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வைக் கட்டமைப்பை பலப்படுத்தல் மற்றும் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளிலான மேம்பாடுகள் என்பன மூலம் இத்துறை இவ்வகையான இடர்களை வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும்.

எனினும், கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய சில பிரச்சனைகளும், சவால்களும் காணப்படுகின்றன. நிதியியல் துறையில் குறிப்பாக வங்கித்தொழில் காணப்படுகின்ற பிரச்சனைகளுள் முக்கியமானதொரு பிரச்சனையாக ஒப்பீட்டளவில் உயர்ந்த இடையீட்டுச் செலவு காணப்படுகிறது. வட்டிவீத வேறுபாடுகளினால் அளவிடப்படும் அதிகரித்த தொழிற்படாக் கடன்களால் பிரதிபலிக்கப்படும் வலுவற்ற கடன் முகாமைத்துவம் மற்றும் உயர்ந்த தொழிற்பாட்டு செலவுகள் ஆகியவிரை பிரதான காரணிகள் உயர்ந்த இடையீட்டுச் செலவிற்குப் பங்களிப்புச் செய்கின்றன. கம்பனிகளது முறிச் சந்தையின் அபிவிருத்தியடையாத தன்மை, குறைந்தளவான காப்புறுதி நுழைவு, நிதியியல் சந்தைகளின் சார்பளவில் குறைந்த ஒருங்கிணைப்பு, சில நிதியியல் பணிகளின் வரிவிதிப்பினால் உருவாக்கப்பட்ட சந்தை திரிபுகள் என்பன நிதியியல் துறையில் காணப்படும் மற்றைய சில பிரச்சனைகளாகும். நிதியியல் பணிகள் மீது வரி விதிப்பதன் நோக்கம் அரசின் அரசிறையை அதிகரிப்பதற்காக இருந்தபோதும், வேறுபட்ட சந்தைகளுக்கிடையில் ஒரே வாறான வரி கொள்கையை கடைப்பிடிப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அல்லாவிடில் இது நிதியியல் இடையீட்டினை சீர்குலைக்கும். மேலும், 2004 திசம்பரில் ஏற்பட்ட அண்மைய சுனாமி பேரழிவைக் கருத்திற் கொண்டு இயற்கை அழிவுகளை எதிர்கொள்வதற்காக நிதியியல் துறையினை தயார் நிலையில் வைத்திருப்பதற்கான தேவையை கவனத்தில் எடுத்தல் வேண்டும்.

8.2 நிதியியல் நிறுவனங்களின் அபிவிருத்திகள்

2004 ஆம் ஆண்டில், நிதிநிறுவனங்களின் மொத்தச் சொத்துக்கள் அதிகரித்ததுடன் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான நிதியியல் சொத்துக்களின்

அட்டவணை 8.2 வங்கிகள், வங்கிக் கிளைகளின் பரம்பல்

வகை	2003 (முடிவில்)	2004(அ) (முடிவில்)
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்		
i. வர்த்தக வங்கிகளின் மொத்த எண்ணிக்கை	22	22
உள்நாட்டு வங்கிகள்	11	11
வெளிநாட்டு வங்கிகள்	11	11
ii. வர்த்தக வங்கிக் கிளைகளும் ஏனைய பணி நிலையங்களும்	1,817	1,890
கிளைகள் (ஆ)	1,319	1,374
உள்நாட்டு வங்கிக் கிளைகள்	1,285	1,342
முதன்மைக் கிளைகள்	1,048	1,099
வேளாண்மைப் பணிநிலையக்கிளைகள்	10	4
கச்சேரிக் கிளைகள்	23	23
விரிவாக்ககொடுப்பனவு அலுவலகங்கள்/ பணிக்கருமீட்டங்கள்	197	209
கடல்கடந்த கிளைகள்	7	7
வெளிநாட்டு வங்கிக் கிளைகளும் ஏனைய பணி நிலையங்களும்	40	38
கிளைகள் (இ)	34	32
சேகரிப்பு நிலையங்கள்	6	6
அடகு வைக்கும் நிலையங்கள்	188	188
மாணவர்களின் சேமிப்புப் பிரிவு	310	328
உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்		
i. உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் மொத்த எண்ணிக்கை	14	14
பிரதேச அபிவிருத்தி வங்கிகள்	6	6
தேசிய சேமிப்பு வங்கி	1	1
நீண்டகால கடன் வழங்கும் நிறுவனங்கள்	2	2
வீடமைப்பு நிதி நிறுவனங்கள்	3	3
தனியார் சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கிகள்	2	2
ii. உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிக் கிளைகளும் ஏனைய பணி நிலையங்களும்	402	406
கிளைகள்	370	374
பிரதேச அபிவிருத்தி வங்கிகள்	194	196
தேசிய சேமிப்பு வங்கி	112	112
நீண்டகால கடன் வழங்கும் நிறுவனங்கள்	23	23
வீடமைப்பு நிதி நிறுவனங்கள்	26	27
தனியார் சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கிகள்	15	16
ஏனைய பணி நிலையங்கள்	32	32
அனைத்து வங்கிக் கிளைகளும் ஏனைய பணி நிலையங்களும்	2,219	2,296

மூலம்: இலங்கை மத்திய வங்கி

(அ) தற்காலிகமானவை.

(ஆ) நகை அடகு பிடிக்கும் நிலையங்கள் மற்றும் மாணவர்கள் சேமிப்பு அலகுகள் நீங்கலாக தலைமை அலுவலகங்கள் உட்பட.

(இ) விரிவாக்க அலுவலகங்களையும் துணை அலுவலகங்களையும் உள்ளடக்கும்.

விகிதம் அதிகரித்து நிதித்துறை மேலும் ஆழமாக்கப்பட்டதைப் பிரதிபலித்தது. மொத்தச் சொத்துக்கள் தொடர்பில், உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் நிதியியல் சொத்துக்களில் கொண்டிருந்த 50 சதவீதத்திற்கு மேற்பட்ட பங்களினால் பிரதிபலிக்கப்பட்டவாறு நிதியியல் துறையில் முதன்மை நிலையினைக் கொண்டிருந்தன.

இலங்கை மத்திய வங்கி

2004 ஆம் ஆண்டில், இலங்கை மத்திய வங்கியின் மொத்தச் சொத்துக்கள் 17 சதவீதத்தினால் அதிகரித்தன. இவ்வதிகரிப்பானது திறைசேரி உண்டியல் உடைமைகளில் ஏற்பட்டதொரு முனைப்பான

அதிகரிப்பு, தற்காலிக முற்பணங்களிலானதொரு அதிகரிப்பு மற்றும் வெளிநாட்டு சொத்துக்களிலேற்பட்ட வீழ்ச்சி என்பவற்றின் தேறிய விளைவினால் ஏற்பட்டது. மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ.13 பில்லியன்களால் வீழ்ச்சியடைந்தன. உயர்ந்த எண்ணெய் விலைகள், சந்தையில் மிதமிஞ்சிய அழுத்தத்தினை ஏற்படுத்தியதனால் அரசாங்கத்தினால் சென்மதி நிலுவை பற்றாக்குறைக்கு குறுங்கால மற்றும் நடுத்தரகால நிதியியல் ஒழுங்கு செய்யப்படும் வரையில் மத்திய வங்கி உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் ஐ.அ.டொலரிலான திரவத் தன்மையை வழங்க வேண்டியிருந்ததே இதற்கான பிரதான காரணமாகும். அரசாங்கத்தினால் இலங்கை அபிவிருத்தி முறிகளிலிருந்தான பெறுகைகள் மத்திய வங்கிக்கு விற்கப்பட்டமையினால் பன்னாட்டு ஒதுக்குகளின் வீழ்ச்சி ஓரளவு எதிரீடு செய்யப்பட்டது. சந்தைத் திரவத்தன்மையை பேணுவதற்காக மத்திய வங்கியினால் திறைசேரி உண்டியல்கள் கொள்வனவு செய்யப்பட்டதன் விளைவாக திறைசேரி உண்டியல்களின் உடமைகள் ரூ.63 பில்லியன் கொண்டதொரு அதிகரிப்பைக் காட்டின. சமூகம்

கொடுகடன் வசதி ஒன்றாக அரசாங்கத்திற்கு வழங்கப்படும் தற்காலிக முற்பணங்கள் 2004 ஆம் ஆண்டில் ரூ.4 பில்லியன்களால் அதிகரித்தன.

பொறுப்புக்கள் பக்கத்தில், மத்திய வங்கியின் மொத்த நாணய வழங்கல் 17 சதவீதத்தினால் (ரூ. 17 பில்லியன்) அதிகரித்து, கொடுக்கல் வாங்கல் நோக்கத்திற்கான நாணயத்திற்கான கேள்வி அதிகரித்தமையைப் பிரதிபலித்தவேளையில், மத்திய வங்கியுடனான வர்த்தக வங்கிகளின் நியதி வைப்புக்கள் 29 சதவீதத்தினால் (ரூ.12 பில்லியன்) அதிகரித்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் வைப்புப் பொறுப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பைப் பிரதிபலித்தன.

உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள்

இவ்வாண்டுக் காலத்தில், நாட்டில் தொழிற்பாட்டிலிருந்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் 22 ஆக மாறாமலிருந்த வேளையில், கிளை வலையமைப்பு மற்றும் மற்றைய பணி நிலையங்கள் 2003 ஆம் ஆண்டின் இறுதியின் 1,817 இலிருந்து 2004 ஆம் ஆண்டின் இறுதியின் 1,890 இற்கு விரிவடைந்தன. ஒரு இலட்சம் ஆட்களுக்கான

அட்டவணை 8.3
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் சொத்துக்களும் பொறுப்புக்களும்

ரூபா மில்லியன்

விடயம்	2003 முடிவில்	2004 முடிவில்	மாற்றம்			
			2003		2004	
			தொகை	%	தொகை	%
சொத்துக்கள்						
திரவச் சொத்துக்கள்	245,774	226,657	39,242	19.0	(19,117)	(7.8)
கையிலுள்ள பணம்	13,184	16,240	168	1.3	3,056	23.2
மத்திய வங்கியிலிருந்து வரவேண்டியவை	37,899	54,664	(2,319)	(5.8)	16,765	44.2
வெளிநாட்டுநாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட சொத்துக்கள்	76,660	69,578	7,081	10.2	(7,082)	(9.2)
திறைசேரி உண்டியல்கள்	41,562	38,234	15,642	60.3	(3,328)	(8.0)
திறைசேரி முறிகள் (அ)	62,027	31,929	29,103	88.4	(30,098)	(48.5)
வர்த்தக உண்டியல்கள்	14,442	16,013	(10,432)	(41.9)	1,570	10.9
கடன்களும் மேலதிகப் பற்றுக்களும்	514,423	634,651	63,376	14.1	120,228	23.4
கடன்கள்	394,695	499,603	55,404	16.3	104,908	26.6
மேலதிகப் பற்றுக்கள்	119,728	135,048	7,972	7.1	15,319	12.8
நிலையான மற்றும் ஏனைய சொத்துக்கள்	234,027	139,126	(2,358)	(1.0)	(94,901)	(40.6)
பொறுப்புக்கள்						
முலதனக் கணக்குகள்	75,197	77,220	23,427	45.3	2,023	2.7
மொத்த வைப்புக்கள்	700,492	842,931	89,846	14.7	142,440	20.3
கேள்வி வைப்புக்கள்	94,122	110,900	13,745	17.1	16,779	17.8
தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள்	606,370	732,031	76,100	14.4	125,661	20.7
கடன்பாடுகள்	41,166	41,528	(2,580)	(5.9)	363	0.9
உள்நாட்டு கடன்பாடுகள்	36,183	33,946	(4,737)	(11.6)	(2,237)	(6.2)
வெளிநாட்டு கடன்பாடுகள்	4,983	7,583	2,157	76.3	2,600	52.2
ஏனைய பொறுப்புக்கள்	177,371	199,740	(10,433)	(5.6)	22,369	12.6
மொத்தச் சொத்துக்கள்/ பொறுப்புக்கள்	994,225	1,161,420	100,260	11.2	167,195	16.8

(அ) 1998 மே 18 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் திறைசேரி முறிகள் வர்த்தக வங்கிகளின் திரவச் சொத்துக்களின் ஓர் பகுதியாகக் கருதப்பட்டது. மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 8.4
வர்த்தக வங்கிகளின் கடன்கள் மற்றும் முற்பணங்களின் துறைவாரியான பகிர்ந்நளிப்பு (அ) ரூபா மில்லியன்

துறை	2002 முடிவில்	2003 முடிவில்	2004 முடிவில்	2004 முடிவில் மொத்தத்தின் % மாக	மாற்றம் %	
					2003	2004
வர்த்தகம்	141.8	157.3	186.1	35.7	10.9	18.3
இதில்: ஏற்றுமதி	35.9	38.4	50.5	9.7	6.9	31.4
இறக்குமதி	48.4	57.3	63.7	12.2	18.5	11.1
நிதியியல்	12.4	17.8	25.0	4.8	44.5	39.9
வேளாண்மை	17.7	19.1	19.8	3.8	8.1	3.7
கைத்தொழில் (ஆ)	43.7	46.7	52.3	10.0	6.9	12.0
சுற்றுலா	5.1	5.8	7.0	1.3	14.7	20.7
வீடமைப்பு	52.8	60.0	74.4	14.3	13.6	24.1
நுகர்வு	47.0	60.4	85.0	16.3	28.5	40.7
பணிகள்	35.4	36.4	38.1	7.3	2.8	4.6
ஏனையவை	19.9	23.5	33.1	6.3	18.1	40.8
மொத்தம்	375.7	427.1	520.8	100.0	13.7	21.9

(அ) முற்பணங்கள், கடன்கள், மேலதிகப் பற்றுக்கள் மற்றும் கழிவு செய்யப்பட்ட உண்டியல்களை உள்ளடக்கிய மூலம்: இலங்கை மத்திய வங்கி. கின்றன. ஆனால் சேகரிப்பு நிலையிலுள்ள காசு விடயங்களைத் தவிர்த்தது.

(ஆ) பொறியியல், கட்டடவாக்க வர்த்தகம், சுரங்கமகழ்தல் மற்றும் மீன்பிடிக்காக வழங்கப்பட்ட முற்பணங்களையும் உள்ளடக்குகின்றது.

வர்த்தக வங்கிக் கிளைகளினதும் மற்றைய பணி நிலையங்களினதும் எண்ணிக்கை என வரைவிலக்கணப் படுத்தப்படும் வங்கித் தொழில் அடர்த்தி 2003 இன் 6.9 இலிருந்து 2004 இல் 7.1 இற்கு அதிகரித்தது. உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினால் தொழிற்படுத்தப்பட்ட தன்னியக்கக் கூற்றுப்பொறிகளின் எண்ணிக்கை 2003 இறுதியின் 710 இலிருந்து 810 இற்கு அதிகரித்த வேளையில், விற்பனை நிறுவனங்களிலுள்ள இலத்திரனியல் நிதி மாற்றல் வசதிகள் இதே காலப்பகுதியில் 4,794 ஆகவிருந்து 6,542 இற்கு அதிகரித்தது.

வைப்புக்கள், கடன்கள் மற்றும் முற்பணங்கள் எனப் பவற்றிலான கணிசமான அதிகரிப்பும் வங்கித்தொழில் பணிகளின் விரிவாக்கமும் வர்த்தக வங்கித் தொழில் தொழிற்பாடுகளின் விரிவாக்கத்தைப் பிரதிபலித்தன. இடரை இனங்காணல், இடர் அளவீடு மற்றும் இடர்களைக் குறைத்தல் போன்ற பலதரப்பட்ட நடவடிக்கைகளினூடாக அவற்றின் இடர்களை சிறந்த முறையில் முகாமைத்துவப்படுத்துவதற்கு வர்த்தக வங்கிகள் பல முயற்சிகளை எடுத்துள்ளன. இவ்வபிவிருத்திகளை பிரதிபலித்து நிதியியல் உறுதிப்பாட்டு குறிகாட்டிகள் 2004 இல் மேம்பட்டன. குறிப்பாக மூலதன நிதியியல்களிலான அதிகரிப்பு, செயற்படாக் கடன்களின் விகிதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் ஒதுக்குகளிலேற்பட்ட அதிகரிப்புகள் என்பன வற்றைக் குறிப்பிடலாம். இதேவேளை, 2004 இறுதியில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் கொடுகடன் தரமிடலை வெளியிட்டிருந்தன. 2005 இல் இது கட்டாயமாக்கப்படும்.

உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் அமைப்பு: உள்நாட்டுச்

சொத்துக்களுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டுச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களிலானதொரு விரைவான அதிகரிப்புடன் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் அமைப்பு மாற்றமடைந்தது. உள்நாட்டுச் சொத்துக்கள் 8 சதவீதத்தினால் மட்டும் அதிகரித்த வேளையில் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகள் மற்றும் வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவுகள் என்பனவற்றின் வெளிநாட்டுச் சொத்துக்கள் 35 சதவீதத்தினால் அதிகரித்தன. இதேபோன்று, உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகள் மற்றும் வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவுகள் என்பவற்றின் வெளிநாட்டுப் பொறுப்புக்கள் 19 சதவீதத்தினால் அதிகரித்தவேளையில், உள்நாட்டுப் பொறுப்புக்களின் வளர்ச்சி 13 சதவீதமாக இருந்தது. இதன்படி மொத்தச் சொத்துக்களில் வெளிநாட்டுச் சொத்துக்களின் பங்கு 2003 இன் 29 சதவீதத்திலிருந்து 2004 இல் 36 சதவீதத்திற்கு அதிகரித்தது.

வெளிநாட்டுச் சொத்துக்கள் மற்றும் உள்நாட்டுச் சொத்துக்கள் இரண்டினதும் அதிகரிப்புக் காரணமாக உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் மொத்தச் சொத்துக்கள் 2004 ஆம் ஆண்டில் 17 சதவீதத்தினால் அதிகரித்தன. தனியார் பண அனுப்புதல்களிலான அதிகரிப்பு, உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகள் மற்றும் வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவுகள் என்பவற்றின் வெளிநாட்டு நாணய வைப்புக்களில் லேற்பட்ட அதிகரிப்பின் விளைவாக வெளிநாட்டு நாணய உடைமைகளிலேற்பட்ட அதிகரிப்பு, கழிவு செய்யப்பட்ட ஏற்றுமதி உண்டியல்களின் அதிகரிப்பு, வெளிநாட்டு நாணய நியதிகளில் தற்பொழுது பேணப்பட வேண்டிய திரவச்சொத்து தேவைப்பாடுகளை பூர்த்தி

செய்வதற்காக சில வங்கிகளால் பெறப்பட்ட கடன்கள் அதிகரித்தமை மற்றும் சுற்றுலா வருவாய்கள் உள்ளடங்கிய பணிகள் தொடர்பான உட்பாய்ச்சல்கள் என்பன வெளிநாட்டுச் சொத்துக்கள் அதிகரித்தமைக்குப் முக்கிய காரணங்களாக இருந்தன. மேலும், வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் நிலவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக சந்தையில் பங்கேற்பாளர்களின் வெளிநாட்டுச் சொத்து உடமைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் மொரு காரணமாக இருக்கலாம். தனியார் துறைக்கான, கொடுகடனின் உறுதியான வளர்ச்சி காரணமாக உள்நாட்டுச் சொத்துக்களில் அதிகரிப்பு ஏற்பட்டது.

2004 இல் நாணயக் கூட்டுக்களில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அதிகளவான வளர்ச்சி காணப்பட்டமைக்கு தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் 22 சதவீதம் கொண்ட உயர் வீதத்தினால் அதிகரித்தமையே முக்கிய ஏதுக்காரணியாக இருந்தது. உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகள் மற்றும் வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவுகள் என்பனவற்றிலிருந்தான கொடுகடனிலேற்பட்ட விரிவாக்கம் இத்திரண்ட விரிவாக்கத்திற்குப் பங்களிப்புச் செய்தது. குறைந்த வட்டி வீதங்களினால் தூண்டுதலளிக்கப்பட்டு பல துறைகள் தொடர்ந்து விரிவடைந்து தனியார் துறைக்கான கொடுகடன்கள் அதிகரித்த வேகத்தில் விரிவடைவதற்கு பங்களிப்புச் செய்தன. கொடுகடனிலான உயர் வளர்ச்சியானது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தக நிதி, வீடமைப்பு மற்றும் நுகர்வு என்பவற்றை உள்ளடக்கிய வர்த்தகத் துறையில் காணப்பட்டது. தனியார் துறைக்கான கொடுகடனில் 13 சதவீதத்தினால் அதிகரித்த வங்கி மேலதிகப் பற்றுக்களுடன் ஒப்பிடுகையில், மொத்த தனியார் துறைக் கொடுகடனில் 69 சதவீதத்தை உள்ளடக்கிய கடன்கள் ஒப்பீட்டு ரீதியில் குறைந்தளவான வட்டி வீதம் காரணமாக 27 சதவீதம் கொண்ட உயர் வீதத்தில் அதிகரித்தன. கொடுகடன் அட்டைகளின் அதிகரிப்புடன் கொடுகடன் அட்டைகளினூடாக வழங்கப்பட்ட கொடுகடன்களின் வெளிநின்ற தொகை 2004 இறுதியில் 37 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்து ரூ.11.1 பில்லியன்களாக இருந்தன.

இலங்கை அபிவிருத்தி முறிகளில் வர்த்தக வங்கிகளினால் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளின் தேறிய அதிகரிப்பு மற்றும் அரசு கூட்டுத் தாபனங்களுக்கான கொடுகடன்களிலான அதிகரிப்பு என்பனவற்றை விடவும் உயர்வாக காணப்பட்ட வர்த்தக வங்கிகளின் அரசுப் பிணையங்கள் உடைமையிலான வீழ்ச்சி காரணமாக 2004 இல் அரசு துறைக்கான வர்த்தக வங்கிகளின் மொத்த வெளிப்படுத்துகை வீழ்ச்சியடைந்தது. ஆயினும், மத்திய வங்கியின் திறை

அட்டவணை 8.5
வர்த்தக வங்கிகளின் கொடுகடன் அட்டை தொழிற்பாடுகள்

	2003(அ)	2004(ஆ)	%மாற்றம்
வழங்கப்பட்ட கொடுகடன் அட்டைகளின் மொத்த எண்ணிக்கை	393,854	507,591	28.9
உள்நாடு	78,034	79,158	1.4
உலகளாவிய	315,820	428,433	35.7
ஆண்டு இறுதியில் வெளிநின்ற கொடுகடன் (ரூ.மில்)	8,125	11,111	36.8
உள்நாடு	693	722	4.2
உலகளாவிய	7,432	10,389	39.8
வரவேண்டிய நிலுவை (வெளிநின்ற கொடுகடனின் %ஆக)	10.33	18.88	-
வரவேண்டிய முன்னைய நிலுவை (வெளிநின்ற கொடுகடனின் %ஆக)	7.83	10.54	-
வணிகர்களிடமிருந்தான தரகு (%)	0.25-3.50	0.25-3.50	-

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

(அ) திருத்தியமைக்கப்பட்டது.

(ஆ) தற்காலிகமானவை.


சேரி உண்டியல்கள் உடமைகளிலேற்பட்ட அதிகரிப்புக் காரணமாக 2004 இல் வங்கித் தொழிற்பாடுகளிலிருந்தான அரசாங்கத்திற்கான தேறியக் கொடுகடன்கள் அதிகரித்தன. வட்டி வீதங்கள் உயர்வடையுமென்ற எதிர்பார்க்கைகளின் காரணமாக வங்கிகள் தமது திறைசேரி முறி உடமைகளை விற்பனை செய்தமையால் திறைசேரி முறிகளின் உடமைகள் வீழ்ச்சியடைந்து வர்த்தக வங்கிகளின் திறைசேரி உண்டியல் உடமைகள் ரூ.33 பில்லியன்களால் வீழ்ச்சி யடைந்தன. அதேவேளை, ஆண்டு தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்டதொரு வீழ்ச்சிக்கு மாறாக வர்த்தக வங்கிகளிலிருந்தான அரசுக் கூட்டுத்தாபனங்களுக்கான (அதாவது முக்கியமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு) கொடுகடன் ரூ.5 பில்லியன்களால் அதிகரித்தது.

பொறுப்புக்கள் பக்கத்தில், உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினால் திரட்டப்பட்ட வைப்புக்கள் 2003 இன் 15 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2004 இல் 20 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்து, அதிகரித்த பொருளாதார செயற்பாடு மற்றும் ஒதுக்குப்பணத்தின் விரிவாக்கத்துடன் இணைந்ததான வைப்புக்களிலும் கடன்களிலுமான அதிகரிப்பு என்பனவற்றைப் பிரதிபலித்தன. இலங்கையிலுள்ள வங்கிகளினால் கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள் வழங்கப்பட்டதன் பகுதியளவான காரணத்தினால் வெளிநாட்டு நாணய வைப்புக்கள் 24 சதவீதம் கொண்டதொரு உயர்ந்தளவான அதிகரிப்பைப் பதிவு செய்தன. ரூபா வைப்புக்களிலேற்பட்ட அதிகரிப்பிற்கு ரூ.22 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்த தவணை


வரைபடம் 8.1

வர்த்தக வங்கிகளின் நிதியங்களின் மூலங்களும் பயன்பாடுகளும் (2004 இறுதியிலுள்ளவாறு)

வர்த்தக வங்கிகளின் நிதியங்களின் மூலங்கள்



வர்த்தக வங்கிகளின் நிதியங்களின் பயன்பாடுகள்



வைப்புக்களிலேற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். மொத்த வைப்புக்களில் 45 சதவீதத்திற்கு வகைகூறிய சேமிப்பு வைப்புக்கள் 18 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தன. மீள்கொள்வனவுக் கொடுக்கல் வாங்கல்களின் கீழான கடன்பெறுகைகள் கிட்டத்தட்ட 12 சதவீதத்தினால் அதிகரித்தன.

உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் நிதி மூலங்கள் மற்றும் பயன்பாடுகள்: மூலப்பக்கத்தில், மொத்தமாக திரட்டப்பட்ட மூலவளங்களில் 85 சதவீதத்தை உள்ளடக்கிய வைப்புக்களிலிருந்து முக்கியப் பங்களிப்பு பெறப்பட்டதுடன், 2004 இல் இது 20 சதவீதமான உயர் வீதத்தினால் வளர்ச்சியடைந்தது. வைப்புக்களின் மொத்த வளர்ச்சியில் வெளிநாட்டு நாணய வைப்புக்களின் பங்களிப்பு ஏறத்தாழ 27 சதவீதமாக இருந்தது. அதேவேளை, மூலதனமும் ஒதுக்கங்களும் மற்றும் வெளிநாட்டுக் கடன்பாடுகள் என்பன முறையே கிட்டத்தட்ட 1.2 சதவீதத்திற்கும், 2 சதவீதத்திற்கும் பங்களிப்புச் செய்தன.

2004 ஆம் ஆண்டில் திரட்டப்பட்ட மூலவளங்களில் ஏறத்தாழ 73 சதவீதம் கடன்கள் மற்றும் முற்பணங்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது. மூலவளங்களிலான கிட்டத்தட்ட 25 சதவீத அதிகரிப்பானது வெளிநாட்டு மீதிகள் வடிவிலமைந்திருந்தது. இதேவேளை, அரசுப் பிணையங்களிலான முதலீடுகள் கிட்டத்தட்ட ரூ.18 பில்லியனால் வீழ்ச்சியடைந்தன. வர்த்தக வங்கிகளின் வைப்புப் பொறுப்புகளில் ஏற்பட்ட அதிகரிப்புடன் நியதி ஒதுக்கு தேவைப்பாட்டில் அதிகரிப்பினை

பிரதிபலித்து மத்திய வங்கியுடனான வர்த்தக வங்கிகளின் ஒதுக்குகள் ரூ.17 பில்லியனால் அதிகரித்தன.

2004 இறுதியில் வர்த்தக வங்கிகளுக்கு கிடைக்கத்தக்கதாகவிருந்த மொத்த மூலவளங்களில் பெரும்பங்கு ரூபா மற்றும் வெளிநாட்டு நாணய வைப்புக்களை உள்ளடக்கிய வைப்புக்களிலிருந்து (65 சதவீதம்) பெறப்பட்டது. நிதியங்களின் (44 சதவீதம்) பெரும்பகுதி கடன்களையும் முற்பணங்களையும் வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்டது.

முக்கிய செயலாற்றுகை குறிகாட்டிகள்: 2004 இல் முக்கிய செயலாற்றுகை குறிகாட்டிகள் வங்கித்தொழில் தொடர்ச்சியான மீட்சிப்போக்கை வெளிக்காட்டின. வங்கித்தொழில் துறையின் மூலதன நிதியங்கள் முன்னைய ஆண்டினைக்காட்டிலும் அதிகரித்தன. மூலதன நிதியங்களிலான அதிகரிப்பு வீதம் கடந்த ஆண்டை விடவும் குறைவாக இருந்தபோதிலும், சொத்துக்கள் மற்றும் தேறிய செயற்படாக் கடன்கள் தொடர்பான மூலதன விகிதங்கள் அதிகரித்தன. 2004 இல் திரண்ட இலாபங்கள் அதிகரிப்பொன்றினைப் பதிவு செய்தபோதிலும், 2003, இல் பதிவு செய்யப்பட்ட 36 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 8 சதவீதத்தைக் கொண்ட குறைந்த வீதத்தில் வளர்ச்சியடைந்தன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூலதன மிகைகளிலிருந்து உழைக்கப்பட்ட இலாபங்களின் வளர்ச்சி குறைவடைந்தமை மற்றும் வட்டிவீத வேறுபாட்டில் ஏற்பட்ட சிறிதளவு வீழ்ச்சி என்பன இதற்கான பகுதியளவான காரணங்களாகும். இலாப வளர்ச்சி சொத்து தளத்திலேற்பட்ட விரிவாக்கத்திற்கு இணையாக இருக்காமையினால்

சொத்துக்கள் மீதான மற்றும் பங்கு மீதான விளைவு என்பன 2004 இல் முழு வங்கித்தொழில் துறையிலும் சிறிதளவு வீழ்ச்சியடைந்திருந்தன. அத்தகைய இடர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து 2004 இல் பல வங்கிகள் இடர் இனங்காணல் மற்றும் இடர் அளவீட்டில் கவனம் செலுத்தின. இவை கொடுகடன் வழங்கல் செயல்முறையினையும் கண்காணிப்பு செயல்முறையினையும் கொடுகடன் முகாமைத்துவ தகவல் முறைமைகளின் அபிவிருத்தியுடன் இணைத்து மேம்படுத்தின.

வட்டிவீத விளைவு மற்றும் வட்டிச் செலவு என்பவற்றிற்கிடையிலான வேறுபாட்டினால் அளவிடப்படும் வட்டிவீத வேறுபாடு, நிதியியல் இடையீடுகளின் விளைத்திறமையினது குறிகாட்டியாக விளங்குவதுடன், முன்னைய ஆண்டினைக் காட்டிலும் இது சிறிதளவால் வீழ்ச்சியடைந்திருந்த போதிலும் 2004 இல் ஏறத்தாழ 4 சதவீத புள்ளிகளால் உயர்வடைந்து இருந்ததாகக் கருதப்பட்டது. உயர்ந்த தொழிற்பாட்டுச் செலவுகள், உயர்ந்த செயற்படாக் சொத்துக்கள், நிலையான வீதங்களில் நீண்டகால வைப்புக்களை திரட்டியமை, முக்கிய வருமான மூலமொன்றாக கட்டண அடிப்படையிலான தொழிற்பாடுகளுக்குப் பதிலாக வட்டி உழைக்கின்ற தொழிற்பாடுகளின் மீது பெரிதும் தங்கியிருந்தமை, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதிலான சட்ட மற்றும் ஏனைய நடைமுறைகளிலான தடைகள், வரிகள் மற்றும் சட்ட ரீதியான செலவுகள் மற்றும் சந்தை அமைப்பின் நெகிழ்வற்ற தன்மை என்பவற்றின் விளைவாக வங்கித்தொழில் துறையில் வட்டி வீத வேறுபாடு உயர்ந்து காணப்பட்டது. சந்தை விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் வட்டி வீத வேறுபாட்டை குறைக்குமுகமாக வங்கி அடிப்படையில் கடன் வழங்கல் மற்றும் வைப்பு வீதங்கள் மற்றும் ஏனைய முக்கிய கட்டணங்கள் மற்றும் தரகுக் கட்டணங்கள் என்பவற்றை மத்திய வங்கி வெளியிடத் தொடங்கியுள்ளதுடன், இது பொதுமக்கள் வங்கியுடன் மிகச்சிறந்த நியதிகளை கோரி கலந்துரையாடுவதற்கு உதவியளிக்கும். மேலும், கடன் வழங்கும் விகிதம் மற்றும் வைப்பு விகிதம் என்பவற்றைத் தமது வியாபார இடங்களில் காட்சிக்கு வைக்கும்படி வங்கிகள் வேண்டப்பட்டுள்ளன. வங்கித் தொழில் துறையில் உயர்ந்தளவான வட்டி வீத வேறுபாடு இருந்தமைக்கு பங்களிப்புச் செய்த மற்றைய பிரதான காரணி அதிகரித்த செயற்படாக் கடன்களாகும். நீண்ட மற்றும் சிக்கலான சட்ட நடைமுறைகளால் செயற்படாத கடன்களிற்கு தீர்வு காண்பது பெரும்பாலும் தடைப்படுவதுடன், விரும்பத்தகாத அரசியல் தலையீடுகளுக்குப் பிறம்பாக, இது உயர்ந்த செலவுகளையும் விளைவிக்கிறது. இதன்படி அவசியமான சட்டச் சீர்திருத்தங்களை இயற்றுதல்

மற்றும் பெருமளவு விளைதிறன் கொண்ட நிறுவன ரீதியான அமைப்பினை நடைமுறைப்படுத்தல் பல்வேறு நாடுகளில் செய்யப்பட்டிருப்பதைப் போன்று சொத்து முகாமைத்துவ கம்பனி ஒன்றை உருவாக்கல் என்பன பயனுடையனவாகவிருக்கும். ஏனைய வழிமுறைகள், செயற்றிட்டங்களின் உள்ளார்ந்த வளத்தினையும் பிணையங்களின் தரத்தினை முறையாக மதிப்பீடு செய்வதனையும் அடிப்படையாகக் கொண்ட போட்டிகரமான கடன் வழங்கல் வீதங்கள் மற்றும் நிதியியல் இடையீடுகளுடாக வங்கிகளின் கடன் வழங்கல் வீதங்களை குறைப்பதற்கு முறிச்சந்தையானது வங்கிகள் மீது அழுத்தத்தை உருவாக்குமாகையினால் முறிச்சந்தையை ஊக்குவித்து அபிவிருத்தி செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன.

இரு அரச வங்கிகளையும் மீளமைத்தல்: பெருமளவிலான சந்தைப் பங்கு மற்றும் ஒழுங்கு முறையின் முக்கியத்துவம் என்பவற்றின் அடிப்படையில் இலங்கையின் நிதியியல் முறைமையில் அவற்றின் முக்கிய இருப்பை அங்கீகரிக்கும் நோக்கில் இரண்டு அரச வங்கிகளிலும் ஆற்றல்மிக்க நிதியியல் அடித்தளத்தை ஏற்படுத்தவும் அவைகளை வர்த்தக ரீதியாக உறுதியுடைய நிறுவனங்களாக மாற்றியமைப்பதற்குமாக அரசாங்கம் இரண்டு அரச வங்கிகளையும் மீளமைப்பதற்கு 2005 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வாக்குறுதியளித்தது.

இதன்படி, இரண்டு நிறுவனங்களும், உபாய தொழில்முயற்சிகள் முகாமைத்துவ முகவராண்மையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இம் முகவராண்மை இவற்றின் மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கு அரசுக்கு பொறுப்புக் கூறவேண்டியிருக்கும்.

இலங்கை வங்கி: நிதிகளை உள்ளிருந்து உருவாக்குவதன் மூலம் சொத்து மறுசீரமைப்பு, முறைமையைத் தர முயர்த்தல், மனிதவள அபிவிருத்தி மற்றும் மூலதன அதிகரிப்பு ஆகிய முக்கியமான பகுதிகளில் குறிப்பிட்ட அடித்தளக் குறியீட்டு இலக்குகளை அடைவதற்காக இரண்டு வருட கால அளவொன்றைக் கொண்ட மீளமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தை உள்ளடக்கி இலங்கை வங்கியால் ஒரு உபாயத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இனங் காணப்பட்ட முக்கிய பகுதியாக தகவல் தொழில்நுட்ப தரமுயர்வு மற்றும் மனிதவள அபிவிருத்தி என்பவற்றின் மூலமான செயற்றிறன் வாய்ந்த முகாமைத்துவ தகவல் முறைமை விளங்குகிறது.

திறைசேரி, இடர் முகாமைத்துவம், உள்ளகக் கணக்காய்வு மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளில் திறமையான ஆளணியினரை வேலைக்கமர்த்தல் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ மட்டத்தில்

பதவிநிலையில் வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஏற்ற வகையில் உறுதியானதொரு அமைப்பை நிறுவுதல் என்பன மூலம் இலங்கை வங்கி அதன் தேர்ச்சி இடைவெளியை நிரப்ப எண்ணியுள்ளது. இதற்காக இலங்கை வங்கி மூன்று முழுமையான ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப முறைமைகளை நடைமுறைப்படுத்திச் செயற்படுத்திக் கொண்டிருப்பதுடன் இவை, பணிகளின் தராதரங்களையும் வங்கியின் செயற்பாடுகளையும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. கிளைகளுக்கான இவ்விரிவாக்கம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் 2006 இன் நடுப்பகுதியளவில் நிறைவு செய்யப்படுவதன் விளைவாக சகல வங்கிக் கிளைகளின் வலையமைப்பும் உடன் சேவை, அதே நேரம், திறமையான தொழில்நுட்ப முறைமை என்பவற்றுடன் இணைக்கப்படும்.

மக்கள் வங்கி: ஐந்து ஆண்டு கால எல்லையை கொண்டதாக மக்கள் வங்கியினால் வியாபார மறுசீரமைப்பு திட்டமொன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அரசிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியிடப்பட்ட தொடர் கொடுகடன் ஒன்றின் மூலமான ஐ.அ.டொலர்கள் 85 மில்லியன்களைக் கொண்டதொரு மூலதன உட்செலுத்துகை நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் இத்திட்டம் வரையப்பட்டிருக்கிறது.

இம் மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக, உபாய தொழில் முயற்சிகள் முகாமை முகவராண்மையின் மேற்பார்வையின் கீழ் இதன் மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மக்கள் வங்கி ஐந்து ஆண்டு வியாபார மறுசீரமைப்பு திட்டமொன்றை அபிவிருத்தி செய்துள்ளது. இதற்கு அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. பரவலாக்கல் அடிப்படையில் 2005 யூனிலிருந்து தொடங்கி ஐந்து ஆண்டு காலத்திற்குள் ரூ.8.5 பில்லியன்களைக் கொண்ட மூலதனத்தினை கட்டம் கட்டமாக உட்செலுத்துதல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சொத்து மீள்அமைப்பதன் மூலம் கொடுகடன் இடர்நேர்வு முகாமைத்துவச் செயற்பாட்டை முன்னேற்றுவதற்குப் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை அமுலாக்குவதன் மூலம் மக்கள் வங்கியினை வர்த்தக ரீதியாக பலமுடையதாக மாற்றுவதற்கு ஊழியர்கள் மற்றும் வர்த்தகச் செயற்றிறன் தொடர்பாக சில அடித்தளக் குறியீடுகளை அடைந்து கொள்வதுடன் இத்திட்டத்தின் வெற்றி தொடர்புபட்டிருக்கிறது.

மக்கள் வங்கியினை வர்த்தக ரீதியாக பலம்பொருந்தியதாக ஆக்குமுகமாக, வங்கியானது மோசமான பெருமளவு செயற்படாத முற்பணங்களை வெளிநாட்டால் நிதியிடப்பட்ட சொத்து முகாமைத்துவக் கம்பனிக்கு அல்லது மக்கள் வங்கியினுள் சிறப்பு சொத்துக்கள் பிரிவு ஆசிய இரண்டில் ஒன்றுக்கு கையளிக்க எண்ணியுள்ளது.

இத்துடன், முகாமைத்துவ சுயாதிபத்தியத்தை உருவாக்குதல் மற்றும் ஊக்கமளிக்கப்பட்டதும் செயற்றிறன் வாய்ந்ததுமான தொழிற்படையை முறைமைக்குட்பட்ட போட்டி வரம்பிற்குள் தொடர்ந்து வைத்திருத்தல் என்பவற்றை இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்

சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளானது சேமிப்பு வங்கிகள், வீடமைப்பு வங்கிகள், அபிவிருத்தி நிதி நிறுவனங்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி வங்கிகள் போன்ற பலதரப்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது. மொத்த வங்கித்தொழில் துறையின் 17 சதவீதமான சொத்துக்களைக் கொண்ட 406 கிளைகளைக் கொண்ட வலையமைப்பொன்றுடன் 14 சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் 2004 ஆம் ஆண்டின் இறுதியளவில் காணப்பட்டன. 2003 இணைக் விட குறைந்த வீதத்தில் காணப்பட்டபோதும் 2004 இல் மொத்தச் சொத்துக்கள் 11 சதவீதத்தால் அதிகரித்ததனைத் தொடர்ந்து சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் தொழிற்பாடுகள் 2004 ஆம் ஆண்டு மேலும் விரிவடைந்தன.

ஏறத்தாழ 60 சதவீதமான கடன்கள், வீடமைப்பு, கைத்தொழில் மற்றும் நிதியியல் துறைக்காக ஒப்புதலளிக்கப்பட்டிருந்தன. வீடமைப்புத் தேவைகளுக்கான கடன் வசதிகளை வழங்கும்

அட்டவணை 8.6
உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த நிறுவனங்களினால் ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களின் துறைவாரியான பகிர்நதளிப்புக்கள்(அ)

துறை	ரூபா மில்லியன்	
	2003	2004(ஆ)
இவ்வாண்டில் ஒப்புதலளிக்கப்பட்ட மொத்தக்கடன்கள்	50,387	48,639
வேளாண்மை	1,320	1,492
கைத்தொழில்	9,350	8,642
கற்றுலா	249	757
வர்த்தகம்	4,053	2,939
நிதி	8,970	10,101
வீடமைப்பு	7,845	10,524
கடன் மீட்பு	174	111
ஏனையகடன்கள்	18,425	14,073
வழங்கப்பட்டகடன்கள் (இ)	38,507	46,633
ஒப்புதலளிக்கப்பட்ட மொத்தக் கடன்களின் சதவீதமாக பகிர்நதளிக்கப்பட்ட கடன்கள்	76	96

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

(அ) பிராந்திய அபிவிருத்தி வங்கிகள் நீங்கலாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி மேலாண்மை உள்ளடங்கலாக.

(ஆ) தற்காலிகமானவை.

(இ) முன்னைய ஆண்டுகளில் ஒப்புதலளிக்கப்பட்டு ஆய்விற்குரிய ஆண்டில் வழங்கப்பட்ட கடன்களை உள்ளடக்கும்.

சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளினால் வழங்கப்பட்ட கொடுகடன்களின் அளவு அதிகரித்ததன் காரணமாக மொத்த கொடுகடன்களில் பெருமளவான பங்கு வீடமைப்பு நோக்கங்களுக்கானதாக அமைந்திருந்தன. நடுத்தர மற்றும் நீண்டகாலக் கடன்களின் பங்கு (ஒரு ஆண்டுக்கு மேற்பட்ட முதிர்ச்சியைக் கொண்டவை) இக்காலப் பகுதியில் ஏறத்தாழ 80 சதவீதத்திலிருந்து 89 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்கான பகுதியளவுக் காரணமாக வீடமைப்புக் கடன்களின் உயர் வளர்ச்சி காணப்பட்டது.

வைப்புக்களைத் திரட்டியமை மற்றும் கடன்களை வழங்கியமை ஆகிய நியதிகளில் தேசிய சேமிப்பு வங்கியின் செயற்பாடுகள் விரிவடைந்தன. தேசிய சேமிப்பு வங்கியின் வைப்புத் தளம் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் என்பவற்றினது ஒன்றிணைந்த மொத்த வைப்புக்களில் 17 சதவீதத்திற்கு வகைகூறி ரூ.180 பில்லியன்களாகவிருந்தன. வழங்கப்பட்ட கடன்களில் டீஎவ்சீசி வங்கி மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கி ஆகிய இரு சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளும் இன்னமும் முன்னணி நிலையிலிருந்த போதிலும், ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களின் பங்கு கடந்த ஆண்டின் 52.5 சதவீதத்திலிருந்து 2004 இல் ஒப்புதலளிக்கப்பட்ட மொத்தக் கடன்களின் 45.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. வதிவற்றோர் வெளிநாட்டு நாணய கணக்குகள் மற்றும் வதிவோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு என்பவற்றை ஏற்றுக்கொள்ள மத்திய வங்கியின் அனுமதியைப் பெற்றுக் கொண்ட முதலாவது சிறப்பியல்பு வாய்ந்த வங்கியாக தேசிய சேமிப்பு வங்கி விளங்குகின்றது.

2004 இல் சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் மொத்த முற்பணங்கள் உயர் வீதத்தில் வளர்ச்சியடைந்தமையினால் அவற்றின் வெளிநின்ற மொத்தக் கொடுகடன் ரூ.111 பில்லியன்களுக்கு 15.6 சதவீதத்தினால் அதிகரித்தது. எனினும், 2003 இல் காணப்பட்ட கணிசமானளவு இலாபங்களுக்கு எதிராக 2004 இல் இலாபங்கள் வீழ்ச்சியடைந்தன.

நிதிக் கம்பனிகள்

குத்தகைக் கம்பனிகள், வாடகைக் கொள்வனவு, குத்தகைத் தொழிற்பாடுகள் மற்றும் உண்மைச் சொத்துக்களின் அபிவிருத்திக்கான கடன் வழங்கல் என்பவற்றின் மீதான அவற்றின் செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டன. நிதிக்கம்பனிகளின் மொத்தச் சொத்துக்கள் 2003 இன் 20 சதவீத (ரூ.9 பில்லியன்) வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2004 இல் 23 சதவீதத்தினால் (ரூ.12 பில்லியன்) அதிகரித்தன.

2004 இல், வாடகைக் கொள்வனவு, குத்தகைத் தொழில் மற்றும் உண்மைச் சொத்து வியாபாரத்திற்கு வழங்கப்பட்ட கொடுகடன் என்பவற்றை உள்ளடக்கிய நிதிக் கம்பனிகளினால் வழங்கப்பட்ட கடன்களும் முற்பணங்களும் 25 சதவீதத்தினால் அதிகரித்தன. 2004 இல் திரட்டப்பட்ட மொத்த மூலவளங்களில் வாடகைக் கொள்வனவு மற்றும் குத்தகைத் தொழில் என்பன ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கிற்கு வகை கூறின. வாடகைக் கொள்வனவின் மீதான வரி அனுசூலங்களின் காரணமாக 2004 இல் வாடகைக் கொள்வனவு செயற்பாடுகள் குத்தகைத் தொழிலை விட விரைவான வீதத்தில் வளர்ச்சியடைந்தன. இதன் பயனாக, 2003 இன் 21 சதவீதமானதொரு வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2004 இல் குத்தகைத் தொழில் செயற்பாடுகளுடன் தொடர்பான கொடுகடனின் வளர்ச்சி 8 சதவீதத்திற்கு குறைவடைந்தது.

2004 இல், நிதிக்கம்பனிகளின் நிதி மூலங்களில் வைப்புத் திரட்டல்கள் ஏறத்தாழ 37 சதவீதமான பங்களிப்பைச் செய்ததுடன், வைப்புக்களின் வளர்ச்சி 14 சதவீதமாக (ரூ.5 பில்லியன்) இருந்தது. வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்ட வட்டி வீதங்களுடனும் தொடர்பான விளைவு வீதங்களுடன் அரசாங்க பிணையங்கள் தொடர்பான விளைவு வீதங்களுடனும் ஒப்பிடுகையில் நிதிக் கம்பனிகளினால் வைப்புக்களின் மீது உயர்ந்தளவான வட்டி வீதங்கள் வழங்கப்பட்டமை மற்றும் சேமிப்பாளர்கள் தமது முதலீடுகளை வேறுபட்ட நிறுவனங்களில் வேறுபட்ட இடநேர்வு தோற்றப் பாடுகளுடன் பரவலாகக் கியமை என்பன இவ்வதிகரிப்புக்குப் பங்களிப்புச் செய்தன. கிட்டத்தட்ட 24 சதவீதத்தால் வளர்ச்சியடைந்த நிதிக்கம்பனிகளின் மூலதன நிதியங்கள் 2004 இல் நிதியங்களின் மூலங்களில் 14 சதவீதமாக விளங்குகையில், வர்த்தக வங்கிகளிலிருந்தான கடன்பாடுகள் நிதியங்களின் 13 சதவீதமளவிற்கு வகைகூறின.

ஏனைய நிதியியல் நிறுவனங்கள்

முதனிலை வணிகர்கள்: மேலுமொரு வங்கி அல்லாத முதனிலை வணிகரின் இணைவுடன் முதனிலை வணிகர்களின் எண்ணிக்கை 2004 இல் 12 ஆக அதிகரிக்கப்பட்டது. 2002 இல் வங்கிகள் முதனிலை வணிகர்களாக வருவதற்கு அனுமதிக்கப்பட்டதிலிருந்து தற்போது முதனிலை வணிகர் முறைமை, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளையும் உள்ளடக்குகிறது. முதனிலை வணிகர் கம்பனிகளின் மொத்த முதலீட்டுப் பட்டியல் 2003 இல் பதிவு செய்யப்பட்ட 38 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2004 இல் 12 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. 2004 இலான வளர்ச்சி முதலீட்டுப் பட்டியலில் ஏற்பட்ட வளர்ச்சியால் விளைவிக்கப்பட்டதாகும். ஏனெனில் இவ்வாண்டில் வர்த்தகம் செய்யும் பட்டியல் வீழ்ச்சியடைந்தது.

2004 ஆம் ஆண்டின் முடிவில், சகல முதனிலை வணிகர்களினது மூலதன நிதிகள் ரூ.4,922 மில்லியன் ஆக இருந்தது. ஆகக்கூடியதாக அனுமதிக்கப்பட்ட 20 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2004 இறுதியில் சகல முதனிலை வணிகர்களினதும் மூலதன இணைப்பு விகிதம் 11.6 சதவீதமாக இருந்து, சந்தை அபிவிருத்திக்கான அவற்றின் உறுதியான பங்களிப்பைப் பிரதிபலித்தது. சகல முதனிலை வணிகர்களையும் ஒன்றுசேர்க்குமிடத்து, பங்கு மீதான விளைவானது முக்கியமாக வட்டி வீதத்தின் தொடர்ச்சியான வீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட மூலதன இலாபத்தின் விளைவாக 2003 இன் உயர்ந்தளவான 63.5 சதவீதமாக அமைந்து, 2003 நவெம்பர் இறுதிப் பகுதியிலிருந்து வட்டி வீதங்களிலான வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கு நேர்மாற்றமடைந்த வந்தமையால், 2004 இல் 14.5 சதவீதத்திற்குக் குறைவடைந்தது. இதேவேளை, முதலீட்டாளர்களின் விழிப்புணர்வை முன்னேற்றும் முகமாகவும், அரசு பிணையங்களை பிரபல்யமடையச் செய்வதற்காகவும் நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறுபட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை முதனிலை வணிகர்கள் நடத்தினர்.

சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைத் தொழில் கம்பனிகள்: 2004 இன் இறுதியில் 65 குத்தகைத் தொழில் கம்பனிகள் மத்திய வங்கியில் பதிவு செய்திருந்தன. இவற்றில் குத்தகைத் தொழில் வர்த்தகத்திற்காக மட்டும் மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட 18 சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைத் தொழில் கம்பனிகள் இருந்தன. பதிவு செய்யப்பட்ட சகல குத்தகைத் தொழில் நிறுவனங்களினதும் வெளிநின்ற மொத்தக் குத்தகைகள் 2003 இறுதியின் ரூ.66 பில்லியன்களிலிருந்து ரூ.80 பில்லியன்களுக்கு அதிகரித்தன. சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைத் தொழில் கம்பனிகளின் மொத்தச் சொத்துக்கள் 2003 இறுதியின் 25 பில்லியன் களிலிருந்து 34 பில்லியன்களுக்கு அதிகரித்த வேளையில், தாழ்ந்தளவான வட்டிவீத அமைப்பு காரணமாக வழங்கப்பட்ட மொத்தக் குத்தகைகள் 2003 இறுதியின் 14.5 பில்லியன்களிலிருந்து 2004 இல் இறுதியில் ரூ. 18.2 பில்லியன்களுக்கு அதிகரித்தன. குத்தகைத் தொழில் வகையில் நிதிக் குத்தகைகள் பிரபல்யமாக இருந்தபோதும் ஒரு சில நிறுவனங்கள் தொழிற்பாட்டுக் குத்தகைத் தொழிலும் ஈடுபட்டன.

ஏறத்தாழ 70 சதவீதமான குத்தகை நிதி, வர்த்தகம், பணிகள் மற்றும் போக்குவரத்து துறை களினால் ஈர்க்கப்பட்டிருந்தன. வழங்கப்பட்ட மொத்த குத்தகையில் பயணிகள் மற்றும் வர்த்தக ஊர்திகளின் பங்கு 2003 இன் 77 சதவீதத்திலிருந்து 2004 இல் 70 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தபோதிலும் குத்தகைத் தொழிலால் நிதியிடப்பட்ட சொத்துக்களின் முக்கிய வகையாக இவை விளங்கின. அதேவேளை அலுவலக

அட்டவணை 8.7
சிறப்பியல்பு வாய்ந்த குத்தகையில் கம்பனிகள்
குத்தகையில் வசதிகளின் துறைவரியான பகுப்பாய்வு

துறை	ரூபா மில்லியன்	
	காலப்பகுதியில் 2003	காலப்பகுதியில் 2004 (அ)
வேளாண்மை	499	609
கைத்தொழில்	1,270	1,484
வர்த்தகம்	4,882	4,949
போக்குவரத்து	2,810	3,853
கட்டடவாக்கம்	501	1,109
பணிகள்	3,010	4,425
ஏனையவை	1,546	1,810
மொத்தம்	14,518	18,239

(அ) தற்காலிகமானவை.

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

உபகரணங்களுக்கான குத்தகைகளின் பங்கு 2003 இன் 2 சதவீதத்திலிருந்து நடைமுறை ஆண்டில் 7 சதவீதத்திற்கு அதிகரித்தது.

நீண்ட கால நிதிகளை திரட்டுவதில் குத்தகைப் பிணையப்படுத்தல் ஒரு வழியாக விளங்குகிறது. எனினும், சட்டத் தடைகள் மற்றும் வரி தொடர்பான விடயங்கள் போன்ற பலதரப்பட்ட விடயங்கள் காரணமாக குத்தகை பிணையப்படுத்தல் சந்தை நன்றாக வளர்ச்சியடையவில்லை. குத்தகைத் தொழில் சட்டத்திற்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் இப்பிரச்சனைகளில் சிலவற்றைத் தீர்க்க உதவும்.

வணிக வங்கிகள்: சில வணிக வங்கிகள் இலாபங்கள் மற்றும் சொத்துக்களில் வீழ்ச்சியைப் பதிவு செய்தமையால் பொதுவாக கட்டணத்தை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டு வங்கித் தொழில் செயற்பாடுகளில் நிபுணத்துவமுடைய வணிக வங்கிகளின் செயலாற்றமானது கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 2003 இன் இறுதியில் ரூபா 22.8 பில்லியன் களாகவிருந்த இவற்றின் மொத்தச் சொத்துக்கள் 2004 இல் ரூபா 21 பில்லியன்களுக்கு குறைவடைந்த வேளையில், மொத்த வருமானம் ரூபா 2.8 பில்லியன்களிலிருந்து ரூபா 2.4 பில்லியன்களுக்குக் குறைவடைந்தது. 2004 இல், 60 சதவீதத்திற்கு மேற்பட்ட மொத்த வருமானம் குத்தகைத் தொழில், கடன் வழங்கல் மற்றும் அரசு பிணையங்களிலான முதலீடு என்பவற்றின் மூலம் பெறப்பட்டன. 2004 இன் முடிவில் இலங்கையில் 10 வணிக வங்கிகள் தொழிற்பாட்டிலிருந்தன.

2. திறந்த-முடிவடைந்த நிதி போலன்றி, குறித்துரைக்கப்பட்ட காலம் முதிர்வடையும் வரை வர்த்தகம் செய்யமுடியாத நிலையான எண்ணிக்கையுடைய அலகுகளில் வழங்கப்படுகின்ற கால வரையறை யினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஒரு நிதி ஆகும். முடிய-முடிவடைந்த நிதி நீண்டகால முதலீட்டிலானதொரு வடிவமாக இருப்பதால், இந்நிதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்தால், பங்கு விற்பதன் மூலம் முதலீட்டாளர் ஒருவர் வெளியேறுவதற்கான ஒரே ஒரு பொறிமுறை மட்டும் காணப்படுகிறது.

நம்பிக்கைக் கூறுகள்: பணச்சந்தை நிதியம் ஒன்றின் நுழைவு மற்றும் மூடப்பட்ட நிதியங்களைத் தாபிப்பதற்கு அனுமதியளிப்பதற்காக ஒழுங்குவதியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் என்பவற்றின் காரணமாக நம்பிக்கைக் கூறு தொழில்துறை தனது உற்பத்தி வீச்சு விரிவடைந்தமையை எடுத்துக் காட்டியது⁵. தேசிய சொத்துக்கள் முகாமைத்துவ நிறுவனத்தினால் (நாமால்) அறிமுகப்படுத்தப்பட்ட பணச்சந்தை நிதியம் நிறுவப்பட்டதனைத் தொடர்ந்து ஐந்து நிறுவனங்களினாலும் முகாமைத்துவப்படுத்தப்படும் நிதியங்களின் மொத்த எண்ணிக்கை 13 இற்கு அதிகரித்ததுடன் நிதியங்களின் வகைகள் அதாவது வளர்ச்சி, சமநிலை, சுட்டெண், வருமானம் மற்றும் பணச்சந்தை என 5 இற்கு விரிவடைந்தது.

முதலீடுகளின் பெறுமதியிலானதொரு பெறுமான அதிகரிப்பு மற்றும் வழங்கப்பட்ட அலகுகளின் எண்ணிக்கையிலானதொரு அதிகரிப்பு என்பன வற்றால் உதவியளிக்கப்பட்டு நம்பிக்கைக் கூறுகளின் தேறிய சொத்துப் பெறுமதி 16.7 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. இதன் காரணமாக, கடந்த ஆண்டிலும் பார்க்க அலகு ஒன்றிற்கான தேறிய சொத்துக்கள் ரூ.11.23 இலிருந்து ரூ.12.24 இற்கு 9 சதவீதத்தினால் அதிகரித்தது. தேறிய சந்தைப் பெறுமதியிலான அதிகரிப்புக்குப் பங்களிப்புச் செய்த முக்கிய காரணியாக பங்குப்பட்டியலின் பெறுமதியைக் கூட்டிய பங்குச் சந்தையிலான 'காளை ஒட்டம்' விளங்குகிறது. பங்குப்பட்டியல் மொத்த முதலீடுகளில் ஏறத்தாழ 70 சதவீதத்திற்கு வகை கூறியது. ஏனைய முக்கிய முதலீட்டுச் சொத்தான திறைசேரி உண்டியல்களிலான முதலீடுகளின் பங்கு, திறைசேரி உண்டியல்களில் பெருமளவை முதலிடும் பணச்சந்தை நிதியத்தின் நுழைவு காரணமாக அதிகரித்தது. இவ்வாண்டுக் காலத்தில், மொத்த அலகுடமையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்த வேளையில் வழங்கப்பட்ட அலகுகளின் எண்ணிக்கையிலான அதிகரிப்பானது அலகுகளின் உடமையிலான சிறியளவிலான குவிதலைச் சுட்டிக் காட்டுகின்றது.

துணிகர தொழில் முயற்சி மூலதனக் கம்பனிகள்: உயர்வான இடர்நேர்வுடைய செயற்றிட்டங்களுக்கு பங்கு மூலதனத்தை வழங்குவதனை பிரதான நோக்கமாகக் கொண்ட துணிகர தொழில்முயற்சி நிறுவனங்கள், மொத்தச் சொத்துக்களில் ரூ.1.6 பில்லியனிலிருந்து ரூ.1.5 பில்லியனுக்கு சிறிதளவு வீழ்ச்சியைப் பதிவு செய்தன. இதற்குக் காரணம் பங்குச்சந்தையிலான உயர்ச்சியுடன் பல நிறுவனங்கள் தமது செயற்றிட்டங்களிலிருந்து விலகிக் கொண்டமையாகும். மொத்த நிதித்துறை சொத்துக்கள் நியதிகளில் துணிகர தொழில்முயற்சி நிறுவனங்களது பங்கு மிகக் குறைவானதாகும்.

2004 இன் இறுதியில் இந்நிறுவனங்கள் 694 செயற்றிட்டங்களில் ரூ.680 பில்லியனை வேளாண்மை, பணிகள் மற்றும் கைத்தொழில் துறைகளில் முதலீட்டிருந்தன. சந்தையில் மாற்று நிதியிடல் மூலமாகவும் விரிவடைந்து செல்லும் முதலீடாகவும் துணிகர தொழில் முயற்சி மூலதனப் பணிகளை அபிவிருத்தி செய்வது முக்கியமான தென்பதனால் 2003 ஆம் 2004 ஆம் ஆண்டுகளுக்கான அரசு வரவு செலவுத் திட்டங்களுடாக துணிகர தொழில் முயற்சி மூலதனக் கைத்தொழிலுக்கு புத்துயிர்ப்பளிக்க பல ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட்டன. இவை ஐந்து ஆண்டு வரி விடுப்பினையும் துணிகர தொழில்முயற்சி துறையினை அபிவிருத்தி செய்வதற்கான நிதியமொன்றை ஏற்படுத்துவதனையும் உள்ளடக்குகின்றன.

ஒப்பந்த ரீதியிலான சேமிப்பு நிறுவனங்கள்:

ஓய்வு கால நல நிதியங்கள் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், அரசு பணி சேமலாப நிதியம், உதவுதொகை செலுத்தலுடனான ஓய்வூதிய நிதியம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சேமலாப நிதியங்களை உள்ளடக்கிய ஓய்வுகால நல நிதியங்களால் சேகரிக்கப்பட்ட சேமிப்புக்களின் மொத்தத் தொகை இவ்வாண்டில் ரூ.34 பில்லியனாக இருந்தது. இது, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் மற்றும் நிதிக் கம்பனிகளால் கூட்டாக திரட்டப்பட்ட ரூ.30 பில்லியனுடன் ஒப்பிடத்தக்கது.

2004 இல் இந்நிதியங்களின் சொத்துக்கள் 11.7 சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்தன. இது, கூலிகளில் ஏற்பட்ட பொதுவான அதிகரிப்பு, அங்கத்தவர்கள் எண்ணிக்கையில் ஏற்பட்ட தேறிய அதிகரிப்பு மற்றும் தேறிய முதலீட்டு வருமானம் என்பனவற்றின் ஒன்றிணைந்த விளைவால் ஏற்பட்டதாகும்.

நாட்டின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதியமான ஊழியர்சேம நிதியமானது மொத்த சொத்துக்கள், அங்கத்தவர் தொகை, முதலீடுகள் மற்றும் பெறப்பட்ட பங்களிப்புக்களின் நியதிகளில் விரிவடைந்தது. 2004 இன் இறுதியில் ஊழியர் சேமநிதியத்தின் மொத்த முதலீட்டுப் பட்டியல் ரூ.359 பில்லியனாக இருந்தது. இப்பட்டியலின் பெரும்பங்கு (70 சதவீதம்) திறைசேரி முறிகளை உள்ளடக்கியிருந்தது. நிதியத்தின் தேறிய உட்பாய்ச்சல் தொடர்ந்து நேர்க்கணியமாக இருப்பது அங்கத்தவர்களது மீளளிப்பு கோரிக்கைகளை பூர்த்தி செய்வதில் எத்தகைய திரவத்தன்மை இடர்நேர்வு இரூக்காதென்பதனை வெளிப்படுத்துகின்றது. நடப்பாண்டில் உறுப்பினர்களது மீதிகளின் மீது 9.5 சதவீத விளைவு வழங்கப்பட்டது. இது 2003 இன் 12 சதவீதத்தை காட்டிலும் குறைவாக இருந்தபோதிலும் வர்த்தக வங்கிகளின் ஓராண்டு நிலையான வைப்பு

வீதங்களான சதவீதம் 7.00-8.00 மற்றும் இக்காலப்பகுதியில் நிலவிய ஓராண்டு திறைசேரி உண்டியல் வட்டி வீதம் என்பனவற்றைக் காட்டிலும் அதிகமாகும்.

ஊழியர் நம்பிக்கை நிதியம், முதலீடு, சொத்துக்களின் வளர்ச்சி மற்றும் பெறப்பட்ட உதவுதொகைகளில் இதேமாதிரியான போக்கைக் காட்டியது. இவ்வாண்டில் ஒருவர் 5 ஆண்டுக்கொரு முறை வேலையிலிருந்து விலகும்போது அவரது நிலுவையை மீள்பெறுவதை இயலச் செய்யும் சார்புரீதியில் நெகிழ்ச்சிப் போக்குடைய மீளளிப்புக் கொள்கையை கொண்டிருந்ததற்கு மத்தியிலும் மீளளிப்புக்களைக் காட்டிலும் பெறப்பட்ட உதவுதொகைகள் அதிகமாக இருந்தமையால் இவ்வாண்டில் தேறிய உட்பாய்ச்சல்களைக் கொண்டிருந்தது. அரசு பிணையங்கள் (91.4 சதவீதம்), பங்குகள் (3.7 சதவீதம்) மற்றும் தனியார் துறை படுகடன் பத்திரங்கள் (4.9 சதவீதம்) என்பவற்றை உள்ளடக்கிய முதலீட்டுப் பட்டியலானது இவ்வாண்டில் தொகுதிக் கடன்களிலான முதலீடுகள் முதிர்வடைவதால் அரசு பிணையங்களுக்குச் சாதகமாக பட்டியல் மீள்நிலுவையிடலுக்குள்ளானது. உறுப்பினர் நிலுவைகள் மீது இவ்வாண்டில் 10 சதவீத விளைவு ஊழியர் நம்பிக்கை நிதியத்தால் வழங்கப்பட்டது. இது 2003 இன் 11 சதவீதத்துடன் ஒப்பிடத்தக்கதாகும்.

பொதுச்சேவை சேமலாப நிதியம், உதவுதொகை செலுத்தலுடான ஒவ்வூதியம் மற்றும் தனியார் சேமலாப நிதியங்களின் மொத்தச் சொத்துக்கள் 2004 இறுதியில் ரூ.105 பில்லியனாக காணப்பட்டன.

காப்புறுதிக் கம்பனிகள்: அதிகரித்த போட்டி, மேம்பட்ட சந்தைப்படுத்தல், அதிகரிக்கும் தேசிய வருமானம் என்பன காரணமாக ஆயுள் மற்றும் பொதுக் காப்புறுதி வியாபாரம் குறிப்பிடத்தக்களவில் விரிவடைந்தது. 2004 இறுதியில் மொத்த காப்புறுதிக் கம்பனிகளின் எண்ணிக்கை 13 ஆக காணப்பட்டது. இவ்வாண்டில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனமானது ஏஏ-(சிறீ) என்ற கொடுகடன் தரமிடலை பூட்கை உடமைதாரர்களது பொறுப்புக்களையும் நலன்களையும் மீளளிக்கும் அதன் ஆற்றலுக்காக பெற்றுக்கொண்டது. இத்தயை கொடுகடன் தரத்தை பெற்ற முதலாவது காப்புறுதியாளர் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனமே ஆகும். அதன் நீண்டகாலக் கொடுகடனுக்கான ஏ+(சிறீ) என்ற தேசிய தரமிடலும் இதற்கு வழங்கப்பட்டுள்ளது. 2004 இல் சேகரிக்கப்பட்ட மொத்த கட்டுப்பணங்கள் 2003 இன் ரூ.19.3 பில்லியனிலிருந்து ரூ.24.4 பில்லியனுக்கு அதிகரித்தன. இவ் அதிகரிப்பிற்கு ஒழுங்குவிதிகளை அகற்றல், உற்பத்திகள் தொடர்பான புத்தாக்கம், நாட்டின் தனிநபர் வருமான

அதிகரிப்பு என்பவற்றால் உதவியளிக்கப்பட்டது. மொத்த சொத்துக்களும் 20 சதவீதத்தால் அதிகரித்து ரூ.72 பில்லியனாக காணப்பட்டன. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக மொத்த கட்டுப்பணங்களின் நியதிகளில் அளவிடப்பட்ட காப்புறுதி நுழைவிடமானது 2003 இறுதியின் 1.4 சதவீதத்திலிருந்து 2004 இல் 1.5 சதவீதத்திற்கு அதிகரித்திருக்கையில் பூட்கை வைத்திருப்போரது எண்ணிக்கையிலேற்பட்ட அதிகரிப்பாலும் பெறுமதி சேர்க்கப்பட்ட பணிகளுக்கான கட்டுப்பணம் உயர்த்தப்பட்டமையாலும் உதவப்பட்டதன் மூலம் காப்புறுதி அடர்த்தி அல்லது தலைக்குரிய கட்டுப்பணம் ரூ.1,240 இலிருந்து ரூ.1,511 இற்கு அதிகரித்தது. மேற்கூறிய மேம்பாடுகள் காணப்பட்டபோதிலும், இலங்கையின் காப்புறுதி நுழைவீதம், தோற்றம் பெற்றுவரும் சந்தையைக் கொண்டுள்ள நாடுகளுக்கான 3.6 சதவீதம் கொண்ட சராசரி காப்புறுதி நுழைவுடன் ஒப்பிடும்போது குறைவாகவே காணப்பட்டது.

சுனாமி தொடர்பான கோரல்களுக்காக காப்புறுதிக் கைத்தொழில் ரூ.14.3 பில்லியனைச் செலுத்தியிருந்தது. செலுத்தப்பட்ட தொகையில் ரூ.11 பில்லியன் மீள்காப்புறுதிக் கம்பனிகளிலிருந்து மீளக் கோரப்பட்டது. காப்புறுதியின் சகல வகைகளின் கீழ் இது தொடர்பாகப் பெறப்பட்ட மொத்த கோரல்களின் எண்ணிக்கை 6,600 ஆக காணப்பட்டது. காப்புறுதிக் கைத்தொழில் மீதான சுனாமி அனர்த்தத்தின் ஒரு எதிர்க்கணிய விளைவு யாதெனில் இயற்கை அனர்த்த இடர்நேர்வின் அதிகரிப்புடன் எதிர்காலத்தில் மீள்காப்புறுதி கட்டுப்பணத்தில் ஏற்படக்கூடிய அதிகரிப்பாகும்.

கொள்கைப் பக்கத்தில், இரு ஒழுங்குமுறைப் படுத்தல் மாற்றங்கள் காணப்பட்டன. அவையாவன, பொதுக் காப்புறுதி மீது கோரிக்கைகளை ஈடு செய்வதற்கு போதுமான ஆகக் குறைந்த ஒதுக்கத்தை பேணல் மற்றும் தீ அபாய காப்புறுதிக்கான உச்ச எல்லையை நீக்குவதற்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டமை என்பனவாகும். கோரிக்கைகளை ஈடுசெய்வதற்கு போதுமான ஒதுக்கமானது காப்புறுதி நிறுவனங்களால் ஆகக் குறைந்த மூலதன அளவைப் பேணுவதை இயலச் செய்வதை குறிக்கோளாகக் கொண்ட முன்மதியுள்ள நடவடிக்கையாகும். கட்டண கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமையானது கட்டணத்தை சந்தை விசைகள் நிர்ணயிக்க அனுமதிப்பதன் மூலம் புத்தாக்கத்தையும் தர மேம்பாட்டையும் இலகு படுத்துவதற்காகும். கட்டணம் மீதான உச்ச எல்லைகள் மீள்ஒழுங்குமுறைப் படுத்தப்பட்டமையானது அதிகரித்த போட்டிக்கு இட்டுச் சென்றதுடன் வேறுபட்ட சந்தை பிரிவுகளின் தேவைகளுக்கேற்ப புதுமை வாய்ந்த உற்பத்திகளின் அறிமுகத்திற்கு வழிவகுத்தது.

8.3 நிதிச் சந்தைகளில் ஏற்பட்ட அபிவிருத்திகள் வங்கிகளுக்கிடையிலான அழைப்பு பணச் சந்தை

வர்த்தக வங்கிகளது உடனடி திரவத் தன்மைத் தேவைகளையும், ஒதுக்குப் பற்றாக்குறைகளையும் பூர்த்தி செய்வதில் அவற்றுக்கு உதவும் வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச்சந்தையானது தொடர்ந்தும் திரவத் தன்மையுடன் காணப்பட்டது. சந்தையின் திரவத் தன்மை மிகை 2003 திசம்பரின் சுமார் ரூ.7-8 பில்லியனிலிருந்து 2004 ஓகத்தில் ரூ.3-5 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. இதற்குப் பிரதான காரணம், குறிப்பாக உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் காணப்பட்ட மிகையான தளம்பலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய வங்கியால் மேற் கொள்ளப்பட்ட அதிகரித்த வெளிநாட்டுச் செலாவணி விற்பனை ஆகும். எனினும் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் சந்தை திரவத் தன்மையானது மத்திய வங்கி திறைசேரி உண்டியல்களை கொள்வனவு செய்ததாலும், இலங்கை அபிவிருத்தி முறிகள் அரசால் மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் என்பவற்றின் பெறுகைகள் அரசால் மத்திய வங்கிக்கு விற்பனை செய்யப்பட்டமையாலும் மீண்டும் மேம்பாடடைந்தது.

உள்நாட்டு கொடுகடனில் ஏற்பட்ட அதிகரித்த விரிவாக்கத்துடன் சில வங்கிகளது திரவத்தன்மை தேவைகள் அதிகரித்த முக்கிய காரணத்தால் 2004 இன் இரண்டாம் அரைப்பகுதியில் வங்கிகளுக்கிடையிலான

யிலான அழைப்புப் பணச்சந்தையின் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தன. அழைப்புப் பணச்சந்தையில் கடன்வழங்கலின் (அல்லது கடன் பெறலின்) மொத்த அளவு முதல் காலாண்டின் ரூ.183.4 பில்லியனிலிருந்து ஆண்டின் நான்காம் காலாண்டில் ரூ.456.5 பில்லியனுக்கு அதிகரித்தது. 2004 இன் முதல் காலாண்டில் ரூ.2.1 பில்லியனாக இருந்த சராசரி நாளாந்த அழைப்பு பணச்சந்தை அளவு நான்காம் காலாண்டில் ரூ.7.0 பில்லியனுக்கு அதிகரித்தது. வங்கிகளுக்கிடையிலான நாளாந்த சராசரி கொடுக்கல் வாங்கல்கள் 2003 இன் ரூ.3.9 பில்லியனிலிருந்து 2004 இல் ரூ.5.6 பில்லியனுக்கு அதிகரித்தன.

சில வங்கிகளின் திரவத் தன்மைக்கான அதிகரித்த கேள்வி, பணச்சந்தையிலுள்ள அமைப்பு ரீதியிலான நெகிழ்வற்ற தன்மை, பணவீக்க எதிர்பார்க்கக்கூடியவற்றை அடக்கி, நாணயக் கூட்டுக்களிலான விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக மத்திய வங்கி மிகையாகவுள்ள திரவத் தன்மையை உள்வாங்க தீவிரமாக மேற்கொண்ட நடவடிக்கைகள், மற்றும் மத்திய வங்கியின் கொள்கை வீதங்களில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பன காரணமாக அழைப்பு பணச்சந்தை வீதங்கள் இவ்வாண்டில் அதிகரித்ததுடன் சில சமயங்களில் வட்டிவீத வீச்சின் உச்ச மட்டத்தினைக் காட்டிலும் அதிகமாகவும் இவ் அதிகரிப்பு காணப்பட்டது.

உள்நாட்டின் வெளிநாட்டு செலாவணிச் சந்தை

வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலான கொடுக்கல் வாங்கல்களின் அளவு அதிகரித்த போதிலும் 2004 இல் செலாவணி வீதமானது தளம்பலுற்றுக் காணப்பட்டது. பணிகள் மற்றும் நடைமுறை மாற்றல் கணக்குகளுக்கான தேறிய உட்பாய்ச்சல்களும் சார்ந்த கொடுக்கல் வாங்கல்களும், இவ்வாண்டில் அதிகரித்தன. இதன் விளைவாக, வங்கிகளுக்கிடையிலான நாளாந்த சராசரி கொடுக்கல் வாங்கல்கள் 2003 இலான சுமார் 15 மில்லியன் ஐ.அ.டொலர்களிலிருந்து 2004 இன் சுமார் 17 மில்லியன் ஐ.அ.டொலர்களுக்கு மேலும் அதிகரித்து காணப்பட்டன. எனினும் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தமை, சில வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் தனியார் மயமாக்கல் பெறுகைகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் என்பன செலவாணி வீதத்தில் குறிப்பிடத்தக்களவு அழுத்தத்தை விளைவித்தன. ஐ.அ.டொலரைப் பொறுத்தமட்டில், தந்தியூடான மாற்றல்களுக்கான வர்த்தக வங்கிகளின் சராசரி வாங்கும் மற்றும் விற்கும் வீதங்கள் 2003 இறுதியின் முறையே ரூ.96.26 மற்றும் ரூ.97.16 இலிருந்து 2004 இன் இறுதியில் முறையே ரூ.104.16 மற்றும் ரூ.105.14 இற்கு அதிகரித்து சுமார் 7.5 சதவீதம் கொண்ட பெறுமானத் தேய்வை எடுத்துக் காட்டியது.

அட்டவணை 8.8
பணச் சந்தைத் தொழிற்பாடுகள் 2002-2004

ரூபா மில்லியன்

காலம்	அழைப்புப் பணச் சந்தை	முதலாந்தரத் திறைசேரி உண்டியல் சந்தை			
		மொத்தக் கடன் வழங்கல்/கடன்பாடு	கொள்வனவு செய்யப்பட்ட தொகை		
			வழங்கப் பட்ட தொகை	மத்திய வங்கி	வர்த்தக வங்கிகள்
2002					
1-ஆம் காலாண்டு	417,684	70,831	6,998	36,614	27,219
2-ஆம் காலாண்டு	319,288	102,299	21,900	50,648	29,751
3-ஆம் காலாண்டு	275,764	90,845	29,050	37,702	24,094
4-ஆம் காலாண்டு	263,457	78,698	35,900	30,988	11,810
2003					
1-ஆம் காலாண்டு	253,086	75,298	8,948	46,182	20,168
2-ஆம் காலாண்டு	250,010	84,870	7,876	54,351	22,643
3-ஆம் காலாண்டு	233,449	90,144	0	57,427	32,717
4-ஆம் காலாண்டு	199,220	92,535	32,556	43,864	16,115
2004					
1-ஆம் காலாண்டு	183,377	103,970	29,917	48,904	25,149
2-ஆம் காலாண்டு	372,607	104,683	20,000	62,929	21,754
3-ஆம் காலாண்டு	350,969	136,022	35,550	72,623	27,849
4-ஆம் காலாண்டு	456,537	125,298	47,790	58,468	19,040

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அரசு பிணையங்கள் சந்தை

2004 பெப்பருவரியில் அரசு பிணையங்களுக்கான பத்திரங்களற்ற பிணையங்கள் முறைமையின் அமுலாக்கமே அரசு படுகடன் பிணையங்கள் சந்தையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அபிவிருத்தியாகும். இது பத்திரங்களற்ற வடிவிலான அரசு பிணையங்களின் வழங்கலையும் கொடுக்கல் வாங்கல்களின் பதிவு செய்தலையும் வசதிப்படுத்துவதின் மூலம் வினைத்திறனை மேம்படுத்தி அதனுடன் தொடர்புபட்ட இடர்நேர்வுகளை குறைக்கிறது.

குறுங்கால அரசு பிணையங்களுக்கு முதலீட்டாளர்களின் முன்னுரிமை நகர்ந்தமை மற்றும் அரசால் பெறப்பட்ட உள்நாட்டுக் கடன்பாடுகளிலான அதிகரிப்பு காரணமாக முதலாந்தர திறைசேரி உண்டியல் சந்தையில் திரட்டப்பட்ட தொகை உயர்வேகத்தில் அதிகரித்தது. நடப்பாண்டில் திறைசேரி உண்டியல்களின் தேறிய வழங்கல்கள் ரூ.24 பில்லியனாக காணப்பட்டன. இது 2003 இன் ரூ.8 பில்லியனுடன் ஒப்பிடத்தக்கதாகும். திறைசேரி உண்டியல்களைப் பொறுத்தமட்டில், சந்தை 91 நாள் திறைசேரி உண்டியல்களுக்கு கூடிய தெரிவு முன்னுரிமையை அளித்தமையை எடுத்துக் காட்டியது. 2003 இன் இறுதியில் ரூ.219 பில்லியனாக விளங்கிய வெளிநின்ற திறைசேரி உண்டியல்களும் 2004 இறுதியில் ரூ.244 பில்லியனுக்கு அதிகரித்தன.

2004 இல் 2-ஆண்டு மற்றும் 3-ஆண்டு முதிர்ச்சிகளைக் கொண்ட திறைசேரி முறிகள் கிரமமாக வழங்கப்பட்டன. சந்தையில் பெரும் எண்ணிக்கையான முறித் தொடர்கள் காணப்பட்டு சந்தை அபிவிருத்தியை பாதித்த காரணத்தால் சந்தையிலுள்ள தொடர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக எஞ்சியுள்ள முதிர்ச்சி அடிப்படையில் திறைசேரி உண்டியல்களை வழங்குவதற்கு ஏலங்கள் நடாத்தப்பட்டன. அரசு பிணையங்களின் வழங்கலை சந்தை சார்ந்ததாக மாற்றும் செயல்முறையைத் தொடர்ந்து 2004 இல் ரூபா கடன் வழங்கல்கள் ரூ.564 மில்லியனுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கையில் சார்பு ரீதியில் உயர்வட்டி வீதத்தைக் கொண்டிருக்கும் அழைக்கத்தக்க ரூபாக்கடன்களை கொடுத்துத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகள் முதிர்ச்சிக் காலத்தைக் கொண்ட இலங்கை அபிவிருத்தி முறிகளின் வழங்கலினூடாக அரசு ஐ.அ.டொலர் 250 மில்லியனைத் திரட்டியது. இம் முறிகளுக்கு கூடுதலான கோரல் காணப்பட்டதுடன் இவை லண்டன் வங்கிகளுக்கிடையிலான ஆறு மாதங்களுக்கான வீதத்தினைக் காட்டிலும் அதிகமாக 179 அடிப்படைப் புள்ளிகளைக் கொண்ட வட்டியை கொண்டிருந்தன.

அதிகரித்த வட்டிவீத எதிர்பார்க்கைகள் காரணமாக அரசு பிணையங்களின் இரண்டாந்தரச் சந்தை நடவடிக்கை குறிப்பாக இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் வீழ்ச்சியடைந்தது. முதனிலை வணிகர்களது இரண்டாந்தரச் சந்தை கொடுக்கல் வாங்கல்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2004 இல் 10.5 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்தன. முதனிலை வணிகர்கள் இடர்நேர்வைத் தவிர்க்கும் நிலைமையைப் பின்பற்றியமையானது குறுங்கால பிணையங்களது சந்தை கொடுக்கல் வாங்கல்களில் அதிகரிப்பை ஏற்படுத்தி நீண்டகால பிணையங்களினது கொடுக்கல் வாங்கல்களை மட்டுப்படுத்தியது. 2003 இன் விளைவு வளைகோட்டுடன் ஒப்பிடுகையில் 2004 இறுதியில், அரசு பிணையங்களுக்கான இரண்டாந்தரச் சந்தை விளைவு வளைகோடு மேல்நோக்கி நகர்ந்தது.

கம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை வர்த்தகப்பத்திரம்:

உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் ஆதரவுடன் வழங்கப்பட்ட வர்த்தகப் பத்திரங்களின் மொத்த அளவு 2003 இன் ரூ.11.1 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2004 இல் ரூ.14.5 பில்லியனாக காணப்பட்டது³. எனினும் 2002 நவம்பரில் பிடித்துவைத்திருக்கும் வரி விதிக்கப்பட்டமை மற்றும் வட்டி வீதங்களிலான வீழ்ச்சி என்பன காரணமாக வழங்கப்பட்ட வர்த்தகப் பத்திர அளவில் வீழ்ச்சி காணப்பட்டது. வட்டி உழைக்கும் அல்லது முறிகள், பத்திரங்கள் மற்றும் ஈடுகள் உள்ளடங்கலான கழிவிடப்பட்ட, படுகடன் கருவிகளுக்கு பிரயோகிக்கத்தக்கதாகவுள்ள இப்பிடித்து வைத்தல் வரி 2005 ஏப்பிரலில் இருந்து நிறுத்தப்படும். 2005 ஏப்பிரலிலிருந்து இறுதியான வரி மாத்திரமே பிடித்து வைக்கப்படும். இது வர்த்தகப் பத்திரங்கள் தொடர்பிலான சந்தை செயற்பாட்டை மேம்படுத்தலாம்.

கம்பனி முறிகள்: கம்பனி முறிகளது இரு பொது வழங்கல்கள் 2004 இல் இடம்பெற்றன. இவ்விரண்டும் பின்னர் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. இலங்கை மேர்ச்சன்ட் வங்கி மார்ச் மாதத்தில் 4 ஆண்டு தொகுதிக் கடன்களை வழங்கியதன் மூலம் ரூ.163.35 மில்லியனைத் திரட்டியிருக்கையில் சம்பத் வங்கி யூன் மாதத்தில் ஐந்து ஆண்டு தொகுதிக் கடன்களை வழங்கியதன் மூலம் முக்கியமாக மூலதன போதுமைத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்காக ரூ.1.5

3. வங்கியொன்று வர்த்தகப் பத்திரமொன்றை ஏற்கவோ, புறக் குறிப்பிடவோ, உத்தரவாதம் செய்யவோ பொறுப்பு நிற்கவோ, கொள்வனவு செய்யவோ, வழங்கும் முகவராகவோ, கொடுப்பனவு முகவராகவோ இருக்க முடியும்.


பில்லியனைத் திரட்டியது. ஒப்பீட்டளவில், 2003 இல் தொகுதிக்கடன் வழங்கல்களுடாக பெருந்தொகையான ரூ.4.5 பில்லியன் திரட்டப்பட்டதுடன் இவை பின்னர் கொடும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன.

இலங்கை ரெலிகொம் 2004 நவம்பரில் பன்னாட்டு முறிகளை வழங்கியதன் மூலம் ஐ.அ.டொலர் 100 மில்லியனைத் திரட்டியது. 2004 நவம்பர் 30 இல் வழங்கப்பட்ட இம்முறிகள் பின்னர் சிங்கப்பூர் பங்குபரிவர்த்தனை நிலையத்தில் பட்டியலிடப்பட்டன. இவை வழங்கப்பட்ட திகதியிலிருந்து ஐந்து ஆண்டு முடிவிலான தனி கொடுப்பனவுடன் முதிர்ச்சியடையும். இம்முறிகள் ஆண்டொன்றுக்கு 6.875 சதவீதம் கொண்ட நிலையான அரையாண்டு கூப்பன் வீதத்தைக் கொண்டிருக்கும். இதுவே உள்நாட்டு கம்பனியொன்றால் மேற்கொள்ளப்பட்ட டொலரில் குறித்துரைக்கப்பட்ட நிலையான வீதத்தைக் கொண்ட முதலாவது முறி வழங்கலாகும். இலங்கை ரெலிகொம் பிச்சேட்டிங் மற்றும் ஸ்ராண்ட்ட் அன்ட் பூர் ஆகிய தரமில் நிறுவனங்களிடமிருந்து அதன் வெளிநாட்டு நாணய முறிக்கான தரத்தினை இவ் வழங்கலுக்கு முன்னர் பெற்றிருந்தது. இரு நிறுவனங்களும் பீ+தரத்தை வழங்கியிருந்தன. இது உறுதியான நிலையைக் குறித்துக் காட்டுகிறது. திரட்டப்பட்ட பணத்தில் ஐ.அ.டொலர்கள் 50 மில்லியனை அரசாங்கத்திடமிருந்து பெற்ற கடன்களை தீர்ப்பனவு செய்யப் பயன்படுத்தப்பட்ட அதேவேளை எஞ்சிய நிதியின் மூலம் அதன் துணைக் கம்பனியான மொபிரெல் வலைப்பின்னலை விரிவுபடுத்த சிறீலங்கா ரெலிகொம் எதிர்பார்க்கின்றது.

பங்குச்சந்தை

கொடும்புப் பங்குச் சந்தையில் சந்தை நடவடிக்கைகள் 2004 இல் குறிப்பிடத்தக்களவில் மேம்பாடடைந்தன. அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாக கிட்டத்தட்ட மே மாதம் வரை சந்தைத் தொழிற்பாட்டில் காணப்பட்ட சில தளம்பல்களுக்குப் பின் முக்கியமாக இவ்வாண்டின் பின் அரைப்பகுதியில் இம் முன்னேற்றம் காணப்பட்டது. பொருளாதார நடவடிக்கையின் மேம்பாட்டை பிரதிபலிக்கும் கம்பனி இலாபங்களிலான தொடர்ச்சியான மேம்பாடு கொடும்புப் பங்குச் சந்தையில் இரண்டாந்தரச் சந்தை நடவடிக்கையைத் தூண்டியது. உள்ளூர் நிதியங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டின் கணிசமான உட்பாய்ச்சல்களைக் கவர்ந்த, இவ் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பப் பொது வழங்கல்களும் இம் மேம்பாட்டுக்குப் பங்களித்தன. நாட்டில் காணப்பட்ட ஒப்பீட்டளவில் குறைந்த வட்டிவீத அமைப்பும் பங்குச்சந்தை நடவடிக்கையை சாதகமாக பாதித்த மற்றும் மொரு காரணியாகும்.

வரைபடம் 8.2
கொ.ப.சந்தையில் புரம்பும் வெளிநாட்டுப் பங்கேற்பும்



இப் அபிவிருத்திகளை தொடர்ந்து 2004 திசெம்பர் 22 அளவில் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் அதுவரையிலுமான ஆகக்கூடிய அளவான 1,580.7 இனை அடைந்த அதேவேளையில் சந்தை மூலதனவாக்கம் முதற் தடவையாக ரூ.400 பில்லியனை விஞ்சியது. எனினும், 2004 திசெம்பர் இறுதி வாரத்தில் பிரதானமான சந்தைக் குறிகாட்டிகள் வீழ்ச்சியடைந்தன. இது பொருளாதார நியதிகளில் சுனாமியால் ஏற்படுத்தப்பட்ட சேதாரங்களைக் கருத்திற் கொண்டு முதலீட்டாளர்கள் அச்சமுற்று மேற்கொண்ட விற்பனையால் பகுதியளவில் ஏற்பட்டதென சில சந்தை ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

துறைநீதியான செயலாற்றத்தினைப் பொறுத்தவரை பெரும்பாலான துறைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட கம்பனிகளது இலாபங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பொருளாதாரங்களின் தொடர்ச்சியான வளர்ச்சி உத்வேகத்தால் நன்மை அடைந்து இவ்வாண்டில் குறிப்பிடத்தக்களவில் உயர்வடைந்தன. 2004 இறுதியில் சந்தை மூலதனவாக்கத்தின் 23 சதவீதத்திற்கு வகைகூறிய மிகப்பெரிய துறையான பன்முகப்படுத்தப்பட்ட உடைமைகளுக்கான துறைச் சுட்டெண் இத்துறையின் கீழ் வகைப்படுத்தப்பட்ட கம்பனிகளால் அறிவிக்கப்பட்ட நிதியியல் பெறுபேறுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பிரதிபலித்து 2004 இல் 63 சதவீதத்தால் அதிகரித்தது. இவ்வாண்டின் பிற்பகுதியிலேற்பட்ட குறிப்பிடத்தக்க அபிவிருத்தியாதெனில் 2004 இல் சுற்றுலாக் கைத்தொழில் துறையின் பலமான செயலாற்றத்தை எடுத்துக்காட்டிய சுற்றுலாக் கைத்தொழில் சம்பந்தமான தகவல்கள் அத்தொழில்துறை விடுதிகள் மற்றும் பயணத்துறையின் கீழ் வகைப்படுத்தப்பட்ட பங்குகளை வாங்கும் ஆர்வத்தினை அதிகரிப்பதற்கு வழிவகுத்தன. வலு மற்றும் சக்தி

அட்டவணை 8.9
பங்குச் சந்தை குறிகாட்டிகள்

	2003	2004
அனைத்து பங்கு விலைச்சுட்டெண் (அ)	1,062.1	1,506.9
ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் (%)	30	42
மிலங்கா விலைச் சுட்டெண் (ஆ)	1,897.8	2,073.7
ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் (%)	38	9
சந்தை மூலதனவாக்கம் (ரூ.பில்லியன்) (அ)	263	382
மொ.உ.உ.வின் சதவீதமாக (%)	15	19
சந்தை விலை வருவாயீட்டு விகிதம் (அ)	11.1	10.8
சந்தை மூலதனமயமாக்கலுக்கான மொத்தப் பரம்பு (%)	28	15
வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகளின் பெறுமதி (ரூ.மில்)	73,837	59,052
வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை (மில்)	2,255	2,752
வர்த்தகம் செய்யப்பட்ட கம்பனிகளின் எண்ணிக்கை	236	241
பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் எண்ணிக்கை	244	242
அறிமுகம் செய்யப்பட்டவை (ஆ)	3	3
பொதுமக்களுக்கான ஆரம்ப பங்கு வழங்கல்/விற்பனைக்கான வழங்கல் (ஆ)	4	2
உரிமை வழங்கல்களின் எண்ணிக்கை	18	25
உரிமை வழங்கல்களுக்கான திரட்டப்பட்ட தொகை (ரூ.மில்)	6,425	65,945

மூலம்: கொழும்பு பங்குப் பரிவர்த்தனை

(அ) ஆண்டு முடிவில்

(ஆ) கம்பனிகளின் புதிய பட்டியலிடல் காரணமாகத் தோன்றியது

துறையில் லங்கா ஐ.ஓ.சி பங்குகள் 2004 நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப பொது வழங்கலைத் தொடர்ந்து 2004 திசம்பரில் பட்டியலிடப்பட்டன. இதுவே, இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய ஆரம்பப் பொது வழங்கலாகும்.

2004 யூன் அளவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண்ணிலேற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பானது சொத்துக்களின் விலை செயற்கையாக அதிகரிப்பதற்கு இட்டுச் செல்கின்றதா என்ற ஐயத்தைத் தோற்றுவித்தது. எனினும், இவ் அதிகரிப்பு கம்பனி இலாபகரத் தன்மை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிற அபிவிருத்திகளுடன் இணைந்ததாகவே இருந்தது. எனவே பங்குச் சந்தையிலான அபிவிருத்தி யானது சொத்துக்களின் செயற்கையான விலை அதிகரிப்பினால் ஏற்பட்டதாக கருத முடியாது.

8.4 அபிவிருத்தி நிதியும் நிதியின் கிடைப்பனவும்

அபிவிருத்தி நிதி

விழிப்புணர்வுட்டல் நிகழ்ச்சித் திட்டங்களுக்காகவும், கொடுகடன் வழங்கல் பொறிமுறையை மேம்படுத்துவதனூடாகவும் நாட்டிலுள்ள நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களையும் நாட்டின் தொழில் முயற்சிகளையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் 2004 இல் மேற்கொள்ளப்பட்டன. ஆசிய அபிவிருத்தி வங்கியால் நிதியிடப்பட்ட கிராமிய நிதித்துறை அபிவிருத்திச் செயற்றிட்டம் இவ்வாண்டில் அதன் தொழிற்பாடுகளை ஆரம்பித்தது. இச்செயற்றிட்டத்தின் முதல் கட்டமாக, பயிற்சியளித்தல், ஆலோசனை வழங்கல் மற்றும் சட்ட கட்டமைப்புக்கு மாற்றங்களை

அறிமுகப்படுத்தல் என்பவற்றினூடாக உதவுவதன் மூலம் கிராமிய நிதித்துறை நிறுவனங்கள் நீடித்து நிலைத்திருக்கத்தக்க வகையில் தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்கான உகந்த சூழலை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செயற்றிட்டத்தால் மேற்கொள்ளப்படுவதற்கென இனங் காணப்பட்ட ஏனைய முக்கிய விடயங்களாக கிராமிய நிதி நிறுவனங்களை பலப்படுத்துதல், கிராமிய நிதி நிறுவனங்களை மேற்பார்வை செய்தல், அவற்றின் செயற்படு தளத்தை விரிவுபடுத்தல் என்பன விளங்கின. வங்கிகளும் ஏனைய கிராமிய நிதி நிறுவனங்களும் வடக்கு கிழக்கில் தமது நுண்பாக கொடுகடன் தொழிற்பாடுகளை தொடர்ந்தும் இவ் ஆண்டில் விரிவாக்கின. பன்னாட்டு ஒத்துழைப்பிற்கான யப்பானிய வங்கியின் உதவியுடன் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நுண்பாக கொடுகடன் நிகழ்ச்சித் திட்டங்களை விரிவுபடுத்த இரு வர்த்தக வங்கிகள் இவ்வாண்டின் பிற்பகுதியில் மத்திய வங்கியுடன் இணைந்து கொண்டன.

பெரும் எண்ணிக்கையான கடன் வழங்கும் நிறுவனங்கள் இத்துறையில் ஈடுபடுவதனாலும் நுண்பாக நிதி நிறுவனங்களை முறைசார்ந்த வங்கித்தொழில் நிறுவனங்களுடன் இணைத்ததனாலும் நுண்பாக நிதி வழங்கல் முறைமைகள் மேம்படுத்தப்பட்டன. பிரபல்யமிக்க தனியார் வங்கிகள் தமது சொந்த நிதிகளையும் கொடையாளர் நிதிகளையும் பயன்படுத்தியதன் மூலம் இவ்வாண்டில் நுண்பாக நிதித் திட்டங்களை நடைமுறைப்படுத்தின. சிறு வேளாண்மையாளர்கள் மற்றும் நிலமற்றோர் கொடுகடன் செயற்றிட்டம் மற்றும் வறுமை ஒழிப்பு மற்றும் நுண்பாக நிதிச் செயற்றிட்டம் என்ற இரு நுண்பாக நிதி செயற்றிட்டங்களை மத்திய வங்கி 10 மாவட்டங்களில் முக்கிய நுண்பாக நிதி வழங்கல் நிறுவனங்கள் வலையமைப்பினூடாக செயற்படுத்தியது. புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பயிர்ச்செய்கைக் கொடுகடன்கள் நாடு முழுவதிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டின. 2004 இல் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் வங்கிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வட்டி உதவுதொகை 8 சதவீதத்திலிருந்து 6 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டவேளையில் கடன் வழங்கல் வீதம் ஆண்டொன்றிற்கு 8 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. அரசு வேளாண்மையாளர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதிப்படுத்தும் வெற்றிகரமான பொறிமுறையாக முன்னோக்கிய விற்பனை ஒப்பந்த முறைமையை இனங்கண்டு இம் முன்னோக்கிய விற்பனை ஒப்பந்த முறைமையின் கீழ் கடன் பெறுபவர் ஒருவருக்கான

சந்தைப்படுத்தல் கடனின் உச்ச அளவை ரூ.5 மில்லியனிலிருந்து ரூ.25 மில்லியனுக்கு அதிகரித்தது.

இவ்வாண்டில் அனைத்து ஆறு பிராந்திய அபிவிருத்தி வங்கிகளுமே திருப்திகரமான செயலாற்றத்தை நிதியியல் இடையீட்டுத் தன்மையின் சகல முக்கிய அம்சங்களிலும் காட்டிய அதேவேளை ஒற்றை இலக்கத்தைக் கொண்ட தேறிய செயற்படா கடன் விகிதங்களையும் கொண்டிருந்தன. மேலும், அனைத்து பிராந்திய அபிவிருத்தி வங்கிகளும் இலாபமீட்டும் துணிகரமுயற்சிகளாக அமைந்ததுடன் அவற்றின் தொடர்பான பிராந்தியங்களிலுள்ள நுண்பாக மற்றும் சிறிய முயற்சிகளுக்கு நிதிகளை வழங்கின.

நிதி பெறும் வழிமுறைகளை அதிகரித்தல்

இயலளவைக் கட்டியெழுப்புவதனூடாக வருமானத்தை அதிகரிக்கும் நடவடிக்கையினை அதிகரிக்கும் நோக்கில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளினதும் குறைந்த வருமானம் பெறும் தொகுதியினரதும் நிதி பெறும் வழிமுறைகளை அதிகரிப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய பொருளாதார அபிவிருத்தி சபையின் கீழ் நியமிக்கப்பட்ட நிதித்துறை கொத்தணியானது 2004 யூலையில் நியமிக்கப்பட்டு நிதிகளை நியாயமான செலவில் கிடைக்கச் செய்தல் மற்றும் வளர்ச்சிக்கான உள்ளார்ந்த வளத்தைக் கொண்ட துறைகளுக்கு முறை சார்ந்த நிதியியல் துறைகளிலிருந்தான நிதி கிடைப்பனை அதிகரிப்பதன் மூலம் உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள், சிறிய நடுத்தர தொழில்கள், கிராமியத்துறை என்பவற்றுக்கான நிதிக் கிடைப்பனைவின

விரிவாக்கத்தை அதிகரிப்பதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் ஆரம்பித்தல், வடிவமைத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் என்பவற்றினை மேற்கொண்டிருந்தது.

2004 இறுதியில் ரூ.9.6 பில்லியன் கொண்ட வெளிநின்ற கடன் நிலுவையுடன் மத்திய வங்கியினால் தொழிற்படுத்தப்படும் 14 நுண்பாக நிதி மற்றும் ஏனைய கொடுகடன் திட்டங்கள் 14 காணப்பட்டன. இத்துடன், வங்கிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் தொழிற்படுத்தப்படும் பல்வேறு நுண்பாக நிதித் திட்டங்களும் காணப்பட்டன.

2004 இல் நிதியியல் முறைமையினை மேம்படுத்தவும் நிதிக் கிடைப்பனை அதிகரிப்பதற்கும் பல்வேறு கொள்கை வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் துறைகளின் தேவைகளை ஈடுசெய்வதற்காக அரசுக்குச் சொந்தமான சிறிய நடுத்தர தொழில் முயற்சி வங்கி ஒன்றுக்கு சிறப்பியல்பு வாய்ந்த வங்கியாகத் தொழிற்படுவதற்கு இவ்வாண்டில் உரிமம் வழங்கப்பட்டது. 2005 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி வங்கி 2005 மார்ச்சில் நிறுவப்பட்டது. சுனாமியால் பாதிக்கப்பட்ட நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு உதவும் வகையில் ரூ.5 பில்லியன் ஆரம்ப நிதி ஒதுக்கீட்டுடன் "சுகாகன" என்ற சலுகை அடிப்படையிலான மீள் நிதியிடல் கொடுகடன் திட்டமொன்றை மத்திய வங்கி ஆரம்பித்தது.

அட்டவணை 8.10

காசல்வாத கொடுப்பனவுகள்: கொடுக்கல் வாங்கல்களின் அளவும் பெறுமதியும்

கொடுப்பனவு முறை	2003		2004	
	அளவு ('000)	பெறுமதி (ரூ.பில்)	அளவு ('000)	பெறுமதி (ரூ.பில்)
பாரிய பெறுமதி கொடுப்பனவுமுறைகள்				
இலங்கை மத்திய வங்கியின் நடைமுறைக்கணக்கு தீர்ப்பனவுமுறை(அ)	103	12,749.8	-	-
அதேநேர மொத்தத் தீர்ப்பனவுமுறை (ஆ)	38	4,210.0	138	13,701
சில்லறைப் கொடுப்பனவு முறைகள்				
பிரதான காசோலை தீர்ப்பனவுமுறை	36,483	2,676.6	37,690	2,965.2
ரூபா வரைவு தீர்ப்பனவுமுறை	வி.சி	4.4	வி.சி	5.1
பிராந்திய காசோலை தீர்ப்பனவுமுறை	1,342	50.6	1,302	52.6
இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறை	2,017	979.3	2,411	60.0
கடன் அட்டைகள்	7,676	23.2	9,759	33.3
வரவு அட்டைகள்	238	0.7	355	0.9
இணையத்தள வங்கித் தொழில்	188	80.9	439	110.0
தொலைபேசி வங்கித் தொழில்	88	1.5	64	4.7
அஞ்சல் சாதனங்கள்	வி.சி	11.1	வி.சி	11.5
மொத்தம்	48,173	20,788.1	52,158	16,944.3
ஐ.அ.டொலர் காசோலைத் தீர்ப்பனவுமுறை	86	10.7	102	14.0

மூலம். இலங்கை மத்திய வங்கி

(அ) 2003 சனவரி 1இலிருந்து செத்தெம்பர் 05 வரை
 (ஆ) 2003 செத்தெம்பர் 8இலிருந்து 2003 திசெம்பர் இறுதிவரை

சிறிய நடுத்தர கைத்தொழில்கள் முயற்சிகள் மற்றும் நுண்பாக கைத்தொழில்களது கொடுகடன் தகவல்கள் பேணப்படுவதனை இயல்பு செய்வதற்காக கொடுகடன் தகவல் பணியகம் சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமிய சேமிப்பு திட்டத்தை அதிகரிக்கும் பொருட்டு அஞ்சல் சேமிப்பு நிலையங்களை (தற்போது 4,048 நிலையங்கள்) தேசிய சேமிப்பு வங்கியின் கிளைகளுடன் அதேநேரத்தொடர்புகளை ஏற்படுத்தும் வகையில் இணைக்கவேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளது. வங்கித்தொழில் முறைமையிலிருந்து கொடுகடன் வசதிகளை பெற்றுக் கொள்வதற்கு சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு உதவுவதற்கு செயற்றிட்ட ஆலோசனை பிரிவுகளை ஏற்படுத்துமாறு நிதியியல் துறை கொத்தணி வங்கிகளைக் கேட்டுக்கொண்டது.

8.5 நிதியியல் உட்கட்டமைப்பு

கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவு முறைமை

ஒரு அபிவிருத்தியடைந்த கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் முறைமையானது நிதியியல் கொடுக்கல் வாங்கல்களின் வேகத்தை அதிகரித்தல், நிதியியல் சந்தைகளை ஒருங்கிணைத்தல், தீர்ப்பனவு இடநேர்வுகளைக் குறைத்தல் என்பவற்றினூடாக நிதியியல் துறையின் வினைத்திறனை மேம்படுத்துகின்றது. எனவே, மத்திய வங்கியானது தீர்ப்பனவு முறைமையை மேற்பார்வை செய்வதற்குப் புறம்பாக கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமையை அபிவிருத்தி செய்து வலுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது⁴. அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமை 2003 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது. பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமை மற்றும் பத்திரங்களற்ற பிணையங்களின் மத்திய வைப்புக முறைமை என்பவற்றை உள்ளடக்கிய "லங்கா செக்யூர்" அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறையுடன் 2004 பெப்பருவரி 3 இல் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது. இத்துடன், மத்திய வங்கியின் தன்னியக்க பொதுப்பேரேட்டு முறைமையும் திறைசேரி வணிக அறை முகாமை முறைமையும் 2003 இல் பூர்த்தி செய்யப்பட்டன.

லங்கா கிளியர் (தனி) லிமிடெட், ஆனது காசோலை பிரதிமைப்படுத்தலும் சுற்றோட்டத்தைக் குறைத்தலும் செயற்றிட்டத்தை 2004 இல் ஆரம்பித்தது.

இது ஒரு பிரதிமை அடிப்படையிலான காசோலை தீர்ப்பனவு முறைமையாகும். இது பௌதீக காசோலை சுற்றோட்ட முறைமையை இலத்திரனியல் தகவல் சுற்றோட்டத் தீர்ப்பனவு சுற்றினூடாக மாற்றீடு செய்யும். இச் செயல்முறை உண்மையான காசோலை நகர்வுகளை இல்லாது செய்து காசோலை நகர்வுடன் இணைந்த தாமதங்களையும் இல்லாமற் செய்கிறது. பிரதிமை அடிப்படையிலான முறைமை வினைத்திறனை அதிகரித்து, தொழிற்பாட்டு செலவை குறைத்து தீர்ப்பனவு செயல்முறையை விரைவுபடுத்தும்.

சில்லறைக் கொடுப்பனவுகள் மற்றும் இலத்திரனியல் முறைகளுடான காசோலை ஏற்பனவு தொடர்பான சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக மத்திய வங்கி, கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டமொன்றை வரைவதற்கான ஆரம்ப நடவடிக்கையை 2004 இல் மேற்கொண்டது. சட்டவரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமை: அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமை என அழைக்கப்படும் இலங்கையின் வங்கிகளுக்கிடையிலான உயர்ந்த பெறுமதியுடைய கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமை ஆய்வுக்குரிய ஆண்டில் அதன் முதலாம் ஆண்டுத் தொழிற்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

இவ்வாண்டில், அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையானது நேரடியாக பங்குபற்றும் நிறுவனங்களுக்கூடாக நேரடியாக பங்குபற்றும் நிறுவனங்களுக்கிடையேயும் (மத்திய வங்கி உட்பட), வாடிக்கையாளரிடமிருந்து, வாடிக்கையாளருக்கும் ரூ.13,701 பில்லியன் பெறுமதியான (மொ.உ.உற்பத்தியின் 7 மடங்கு 138,119 கொடுக்கல் வாங்கல்களைத் தீர்ப்பனவு செய்தது. இக்கொடுக்கல் வாங்கல்கள் அழைப்புச் சந்தை, அரச பிணையங்கள் சந்தை, அந்நியச் செலாவணிச் சந்தை (ரூபா பகுதி); மத்திய வங்கியின் திறந்த சந்தை தொழிற்பாடுகள் காசோலைகள் மற்றும் இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமையின் கீழான வங்கிகளுக்கிடையேயான தேறிய தீர்ப்பனவு கடப்பாடுகள்/ கோரல்கள்; மற்றும் மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகங்களுடாக மேற்கொள்ளப்படும் பிராந்திய காசோலை தீர்ப்பனவுகள் என்பவற்றை உள்ளடக்கும்.

பங்கேற்பாளர்களின் சாத்தியமான திரவத் தன்மைக் கட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, மத்திய வங்கியானது அரச பிணையங்களைப் பிணையாக ஏற்று வட்டியற்ற அடிப்படையில் நாளொன்று நிற்குள்ளேயான திரவத்தன்மை வசதியை அதேநேர

4. 2004 இல் கொடுப்பனவு முறைமைகளை நவீனப்படுத்தும் முறைமையின் ஒரு அங்கமாக மத்திய வங்கியானது சர்வதே தீர்ப்பனவுகளுக்கான வங்கியுடன் இணைந்து இலங்கையின் கொடுப்பனவு முறைமைகள் தொடர்பான சிவப்பு புத்தகம் என்ற அறிக்கையொன்றை பிரசுரித்தது. இவ்வகையில் சிங்கப்பூர், கொரியா ஆகிய நாடுகளுக்குப் பின்னர் ஆசியப் பிராந்தியத்தில் மூன்றாவது நாடாக இலங்கை வந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு 9

காசோலை பிரதிமைப்படுத்தல் மற்றும் சுற்றோட்டக்குறைப்பு

நவீன பணப் பொருளாதாரத்தில் காசுக்கு புறம்பாக மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டுவரும் கொடுப்பனவு முறையாக காசோலை விளங்குகின்றது. இலங்கையில் காசோலைகள் குறைந்த பெறுமதி கொண்ட சில்லறைக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளப் பயன்படுத்தப்படுவதுடன் தீர்ப்பனவுகள் வங்கா கிளியர் லிமிட்டெட்டினால் தொழிற்படுத்தப்படும் தன்னியக்கப்படுத்தப்பட்ட தீர்வகத்தினால் மேற் கொள்ளப்படுகின்றது. இத்தீர்ப்பனவு செய்முறையில் வங்கிகளுக்குச் சமர்ப்பிக்கப்படும் காசோலைகள் வங்கா கிளியருக்கு அனுப்பப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வங்கா கிளியர் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுகளை மேற்கொள்வதற்கு மேலதிகமாக காசோலைகளை வெவ்வேறாகப் பிரித்து பெறும் வங்கிக்கு/கிளைக்கு விநியோகிக்கிறது கூரியர் பணிகளைப் பயன்படுத்தி காசோலைகளை கொண்டுசெல்ல எடுக்கின்ற நேரத்தின் காரணமாக சமர்ப்பிக்கின்ற மற்றும் பெறுகின்ற வங்கிகள் அமைந்துள்ள இடங்களைப் பொறுத்து இச்செய்முறை ஏறத்தாழ 1-7 நாட்களை (வடக்கிலும் கிழக்கிலுமுள்ள விடுவிக்கப்படாத பகுதிகளில் 7 நாட்கள் வரை) எடுக்கிறது.

எந்த ஒரு வினைத்திறன் மிக்க காசோலைக் கொடுப்பனவு முறையும் தாமதங்கள், அவற்றுடன் இணைந்த போக்குவரத்துச் செலவு மற்றும் தொழிற்பாட்டு முறையியல் இடர்நேர்வுகள் என்பனவற்றை இயன்றவரை குறைந்த மட்டத்திற்கு குறைக்க வேண்டும். இதனடிப்படையில் தற்போதைய பௌதீக அடிப்படையிலமைந்த காசோலை மாற்றல் செய்யும் முறையைக் கணிசமானவிற்கு முன்னேற்ற வேண்டிய தேவை காணப்படுகின்றது. காசோலையை பிரதிமைப்படுத்தி ஒப்புதலளிக்கின்ற முறையே தீர்விற்கான இறுதி யோசனையாகக் காணப்பட்டது.

காசோலை பிரதிமைப்படுத்தலில், உண்மையான காசோலையைப் பிரதிமைப்படுத்தி அது, காசோலையின் மேற்பரப்பில் நிறமூட்டல் மற்றும் நிழற்படுத்தலில் உள்ள வேறுபாடுகளை மாற்றல் செய்வதனுடாக கணினியினால் வாசிக்கப்படக்கூடிய, ஒரு இலக்க வடிவத்திற்கு

மாற்றப்படும். பிரதிமை நேரடியாக மத்திய செய்முறைப்படுத்தல் முகாமைத்துவப் பிரிவிற்கு அனுப்பப்படுமாயின மூலக் காசோலையானது பிரதிமை எடுக்கப்பட்ட நிலையத்தில், பிராந்திய சேகரிப்பு நிலையத்தில் அல்லது சமர்ப்பிக்கும் வங்கி/கிளையில் வைத்திருக்கப்படும். எடுக்கப்பட்ட பிரதிமைகள், வங்கா கிளியரில் உருவக் காசோலைகள் தரம்பிக்கப்படுகின்ற தற்போதைய நடைமுறைகளுக்குப் பதிலாக பிரதிமைத்தரம் பிரித்தலுக்காக பிரதான தீர்ப்பனவு நிலையத்திற்கு தொடர்பூட்டல் வழியாக அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் உருவ காசோலை நகர்வ சுற்றோட்டம் ஒன்றில் பிரதேச நிலையங்களில் அல்லது சமர்ப்பிக்கப்பட்ட வங்கிகளுக்கு மட்டுப்படுத்தப்படுகிறது. தரம் பிரிக்கப்பட்ட பிரதிமைகள் அதே தொடர்பூட்டல் வழியினூடாக பெறும் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இது செயல்முறைப்படுத்தலுக்கு எடுக்கும் காலத்தினை குறிப்பிடத்தக்களவிற்கு குறைப்பதுடன் தற்போதைய முறையிலும் பார்க்க முன்னேற்றம் வாய்ந்ததுமாகும்.

வங்கா கிளியர் காசோலையை பிரதிமைப்படுத்தி சுற்றோட்டத்தைக் குறைக்கும் செயற்றிட்டத்தினைத் தொடங்கியிருக்கிறது. இச்செயற்றிட்டம் 2005 செப்டெம்பரில் நடைமுறைக்கிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்செயற்றிட்டமானது வங்கா கிளியரினாலும் இலங்கை மத்திய வங்கியினாலும் கூட்டாகக் கையாளப்படுகிறது. இதன்படி, இச்செயற்றிட்டத்திற்கான வன் பொருட்களுக்கு மத்திய வங்கியினாலும் மென் பொருளுக்கு வங்கா கிளியரினாலும் நிதியிடப்படும்.

புதிய முறையின் கீழ், உருவக் காசோலைகளின் சேகரிப்பிற்காகவும் பிரதிமை உருவெடுக்கும் நோக்கங்களுக்காகவும் பத்து பிரதேச தீர்வக நிலையங்கள் அமைக்கப்படும். பிரதேச பணிகள் பணியகம் யாழ்ப்பாணம், அநுராதபுரம், அம்பாறை, பதுளை, கண்டி, பொலன்னறுவை, குருநாகல், நுவரெலியா, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகியவிடங்களில் அமைக்கப்படும். எனவே அனைத்து பிரதேசங்களுக்கும்மான காசோலை தீர்ப்பனவுச் செய்முறை ஒரு நாளுக்கு குறைக்கப்படும்

சிறப்புக் குறிப்பு 9 (தொடர்ச்சி)

(T+1 அல்லது சில சந்தர்ப்பங்களில் T+2 இங்கு T என்பது லங்கா சினியருக்கு சமர்ப்பிக்கப்படும் நாளைக் குறிக்கும்) என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய காசோலைத் தீர்ப்பனவு முறைக்கு பின்வரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

(i) பிரதிமைப்படுத்தல் காசோலைகள்

உருவக் காசோலை சமர்ப்பிப்பிற்கு கிடைக்காதாகையால் பிரதிமை வாசிக்கப்படக் கூடியவாறு அமைவதனை உறுதிப்படுத்தும் விதத்தில் மென்மையான பின்னணியைக் கொண்ட நிறமொன்று காசோலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. வங்கிகள் பிரதிமைப்படுத்தப்பட்ட காசோலைகளை ஏற்கனவே வழங்கத் தொடங்கிவிட்டன.

(ii) காசோலையின் அளவு

தற்போது நடைமுறையிலுள்ள கம்பனி மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான இரு வேறுபட்ட அளவுகளைக் கொண்ட காசோலைகளுக்குப் பதிலாக 7"x3 1/2" அளவினைக் கொண்ட காசோலைகள் வழங்கப்படும். காந்த மை தடவப்பட்ட பதிவுக்கோட்டு அமைப்பு முறையில் எவ்வித மாற்றமுமிருக்காது. காசோலையின் பின்பக்க மற்றும் முன்பக்க பிரதிமையானது முறையின் மூலமாகப் பிரதிமைப்படுத்தப்படும்.

(iii) பிரதிமை திருப்பல் ஆவணம்

காசோலை பிரதிமைப்படுத்தல் மற்றும் சுற்றோட்டக் குறைப்பு முறையின் கீழ் தீர்ப்பனவு நோக்கங்களுக்காக மூலக் காசோலைகளை மீள சமர்ப்பிக்கும் முறையினை பிரதிமை திருப்பல் ஆவணம் பதிலிடுவதுடன் காசோலைக்கு பணம் செலுத்தாமைக்கான அறிவித்தல் ஆகவும் விளங்கும். பிரதிமை திருப்பல் ஆவணம் திருப்பப்பட்ட காசோலையின் பிரதிமை மற்றும் நிராகரிக்கப்பட்ட காரணங்களுடன் சேர்த்து மற்றைய தகவல்களையும் உள்ளடக்கியிருக்கும். பெறுகின்ற வங்கிகள் பிரதிமைக் காசோலைகள் திருப்பி அனுப்பப்படுவதனை அடையாளம் கண்டு பிரதிமைகளை பிரதான தீர்வக மையத்திற்கு அனுப்பி இந்நிலையம் திருப்பிய பிரதிமை காசோலையினை பிரதேச நிலையத்திற்கு அல்லது வங்கிக்கு சமர்ப்பிக்கும். திருப்பப்பட்ட காசோலை பிரதிமைகள் எல்லாவற்றிற்குமாக பிரதிமை திருப்பல் ஆவணம் பிரதிமையை எடுக்கின்ற இடங்களில் அச்சிடப்படும். இது ஒன்றில் பிரதேச நிலையமாக அல்லது சமர்ப்பிக்கின்ற வங்கியாக இருக்கலாம். பிரதிமை திருப்பல் ஆவணம் முதல் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் 6 மாத காலப்பகுதிக்கிடையில் ஆசுக்கூடியது 2 தடவைகள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட முடியும். பிரதிமை திருப்பல் ஆவணமானது சமர்ப்பிக்கும் வங்கி/கிளை அல்லது பிரதேச நிலைய மட்ட சுற்றோட்டத் திற்கு குறைக்கப்பதன் மூலம் தாளினை அடிப்படையாகக் கொண்ட காசோலைகளின் உருவப் பாய்ச்சலை முழுமையாக ஒழித்துவிடும்.

நிற்குமாக பிரதிமை திருப்பல் ஆவணம் பிரதிமையை எடுக்கின்ற இடங்களில் அச்சிடப்படும். இது ஒன்றில் பிரதேச நிலையமாக அல்லது சமர்ப்பிக்கின்ற வங்கியாக இருக்கலாம். பிரதிமை திருப்பல் ஆவணம் முதல் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் 6 மாத காலப்பகுதிக்கிடையில் ஆசுக்கூடியது 2 தடவைகள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட முடியும். பிரதிமை திருப்பல் ஆவணமானது சமர்ப்பிக்கும் வங்கி/கிளை அல்லது பிரதேச நிலைய மட்ட சுற்றோட்டத் திற்கு குறைக்கப்பதன் மூலம் தாளினை அடிப்படையாகக் கொண்ட காசோலைகளின் உருவப் பாய்ச்சலை முழுமையாக ஒழித்துவிடும்.

காசோலை பிரதிமைப்படுத்தல் மற்றும் சுற்றோட்டக் குறைப்புச் செயற்றிட்டத்தின் நன்மைகள்

காசோலை பிரதிமைப்படுத்தல் மற்றும் சுற்றோட்டக் குறைப்பின் அறிமுகமானது வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர் இருவருக்கும் நன்மைகளை உருவாக்கும். இது இடர்நேர்வுகள், தாமதங்கள் மாற்றல்களின்போது காசோலைகள் தொலைதல் என்பனவற்றைக் குறைப்பதுடன் காசோலையில் உள்ள தகவல்களின் மின்னியல் ரீதியான செல்லும்படியாக்கும் தன்மைக்கும் வசதியளிக்கும். மேலும் இது வெளியிடக் காசோலைகளுக்கான தேறல் நேரத்தினையும் குறிப்பிடத்தக்களவிற்குக் குறைக்கும். பிரதிமைகளை பொதுவான இடத்தில் மையப்படுத்தக் கூடிய இயலாற்றல் கடந்த கால தகவல்களை மீண்டும் பெறுவதற்கு தேவையான நேரத்தினைக் குறைப்பதுடன் விசாரணைக் கையாளல்களையும் விரைவுபடுத்தும். வினைத்திறன் மிக்க காசோலைத் தீர்ப்பனவுத் தொழிற்பாடுகள் உருவாக காசோலைகளின் கையாளல் மற்றும் காசோலையை கொண்டு செல்லல் என்பனவற்றுடன் தொடர்பான செலவுகளை குறைப்பதுடன் தன்னியக்க ரீதியில் கணக்குகள் பதியப்படுதல் மற்றும் கையொப்பம் சரிபார்க்கப்படல் என்பனவற்றின் மூலம் வங்கிகளும் நன்மைகளைப் பெறும். இது மோசடிகளுக்கான வாய்ப்புக்களைக் குறைப்பதுடன் வங்கிகள் அவற்றின் தொழிற்பாடுகளை மையப்படுத்துவதனையும் இயலச் செய்யும்.

நேர மொத்த தீர்ப்பளவு முறைமை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வழங்கி வருகின்றது. 2003 இல் பங்கேற்பாளர்கள் இவ் வசதியை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகளவில் பயன்படுத்தியபோதிலும் இத் திரவத்தன்மை வசதியின் பெறுமதியும் வசதியைப் பயன்படுத்தியோரின் எண்ணிக்கையும் 2004 இல் வீழ்ச்சியடைந்தன. 2004 இல் தனியொரு நாளில் பெறப்பட்ட ஆகக்கூடிய திரவத் தன்மை வசதியின் பெறுமதி ரூ.6.2 பில்லியனாக விளங்குகையில் நாளுக்குள்ளேயான இத்திரவத்தன்மை வசதியின் சராசரிப் பெறுமதி ரூ.2.8 பில்லியனாக காணப்பட்டது. 2004 இல் நாளொன்றுக்கு சராசரியாக 7 பங்குகேற்பாளர்கள் இவ் வசதியைப் பெற்றுக் கொண்டனர்.

பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பளவு முறைமை: பத்திரங்களற்ற தீர்ப்பளவு முறைமையின் நடவடிக்கைகள் 2004 பெப்பிரவரி 03 இல் ஆரம்பித்தன. 2004 சனவரி 30 இலிருந்து, திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளது சகல புதிய வழங்கல்களும் பத்திரங்களற்ற வடிவில் காணப்பட்டன. பத்திர வடிவில் வழங்கப்பட்ட அரசு பிணையங்களில் பெரும்பாலானவை பத்திரங்களற்ற வடிவத்திற்கு மாற்றப்பட்டன. 2004 இன் இறுதியில் லங்கா செக்குயர் நிறுவனத்திடமிருந்த பத்திரங்களற்ற பிணையங்களது மொத்த பெறுமதி ரூ.796 பில்லியனாக காணப்பட்டது. இப்பிணையங்கள், ரூ.240 பில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்களையும், ரூ.556 பில்லியன் பெறுமதியான திறைசேரி முறிகளையும் உள்ளடக்கியிருந்தன. நேரடி பங்கேற்பாளர்களுடாக லங்கா செக்குயரில் பேணப்பட்ட தனியாள் மற்றும் கம்பனி வாடிக்கையாளர்களது பயனடையும் நலன்பெறுநர் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 2004 இன் இறுதியில் 23,377 ஆக இருந்தது.

சட்டவாக்கங்களின் சீர்திருத்தங்கள்

நிதிச் சந்தைகளில் ஏற்பட்ட அபிவிருத்திகளுடன் இணைந்துசெல்லும் வகையில் நடைமுறையிலுள்ள சட்ட கட்டமைப்பை மீளாங்கு செய்யும் முயற்சிகளை மத்திய வங்கி தொடர்ந்த அதேவேளை புதிய சட்டவாக்கத் தையும் அறிமுகப்படுத்தியது. 2004 இல் இலத்திரனியல் ரீதியாக அரசு மற்றும் மத்திய வங்கி பிணையங்களை வழங்குவதற்கும், மாற்றுவதற்கும், பதிவு செய்வதற்கும் ஒரு முறைமையையும், முறைமையிலுள்ள வங்கிகளுக்கும் ஏனைய பங்கேற்பாளர்களுக்கும்மீடையே பாரிய பெறுமதி கொண்ட கொடுப்பனவுகளுக்காக அதேநேர மொத்தத் தீர்ப்பளவு முறைமையை மத்திய வங்கி 2004 இல் அறிமுகப்படுத்தியது.

அதேநேர மொத்தத் தீர்ப்பளவு முறைமையை நடைமுறைப்படுத்தத் தேவையான சட்டரீதியான

மாற்றங்கள் 2002 இன் நாணய விதிச் சட்டத்தை திருத்தியதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பளவு முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பவற்றுக்கு பெருமளவிலான மாற்றங்கள், தேவைப்பட்டன. இம்மாற்றங்கள் இவ்விரு கட்டளைச் சட்டங்களுக்குமான திருத்தங்களின் மூலம் 2004 இல் அறிமுகப்படுத்தப்பட்டன.

பத்திரங்கள் அடிப்படையிலான அரசு பிணையங்களிலிருந்து இலத்திரனியல் வடிவிலான பிணையங்களுக்கு மாற்றுவதில் ஏற்பட்ட சட்ட ரீதியான அம்சங்களாக உரிமையைப் பதிவு செய்தல், மாற்றல் தொடர்பான பிரச்சனை, ஏனைய கொடுக்கல் வாங்கல்களை (உ+ம்: பிணையங்கள்) மேற்கொள்ளும் வழிமுறைகள் என்பன விளங்கின. மேலும் சகல பதிவுகளும் இலத்திரனியல் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதனால் இத்தகைய பதிவேடுகளது சட்ட ரீதியான ஏற்புத்தன்மை வலுப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதன்படி, பதிவு செய்யப்பட்ட பங்குகள் பிணையங்கள் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பவற்றிற்கு 2004 இல் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்கள் ஏனைய வற்றுடன் இலத்திரனியல் பதிவேடுகளின் சட்ட ஏற்புடைத்தன்மையை வலுப்படுத்தவும் இச்சட்டத்தின் கீழ் புரியப்படும் குற்றங்களுக்கு ஏற்புடைத்தான தண்டப் பணத்தை அதிகரிப்பதற்கும் அத்தண்டப் பணத்தை குறிப்பிட்ட குற்றத்தினால் ஏற்பட்ட பண ரீதியான இலாபம் அல்லது குற்றம் காரணமாக ஏற்பட்ட இழப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவதற்கும் மத்திய வங்கியில் மத்திய வைப்பகத்தினை நிறுவுவதற்கும் பத்திரங்களற்ற பிணையங்களின் உரிமைத்துவ மற்றும் பிறநலவுரித்துவ பதிவேடுகளை பேணுவதற்கும் வகை செய்கின்றன.

ஒழுங்குபடுத்தலும் மேற்பார்வையும்

நிதியியல் துறையிலுள்ள சகல முக்கிய நிறுவனங்களையும் மேற்பார்வை செய்து ஒழுங்கு முறைப்படுத்துகின்ற மத்திய வங்கி நிதித்துறையின் உறுதிப்பாட்டினை மேம்படுத்தும் வகையில் இடர்நேர்வு முகாமை அம்சங்களில் அதிக கவனம் செலுத்தியது. மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும், மேற்பார்வை செய்யப்படும் நிறுவனங்களுள் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள், பதிவு செய்யப்பட்ட நிதிச் கம்பனிகள், முதனிலை வணிகர்கள் என்பன உள்ளடங்குகின்றன. மேலும் மத்திய வங்கியானது கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பளவுகள் முறைமையை மேற்பார்வை

சிறப்புக் குறிப்பு 10

புதிய பாசல் மூலதன உடன்படிக்கை

பன்னாட்டு மூலதன அளவீடு மற்றும் மூலதன நியமங்கள் தொடர்பான பன்னாட்டு அணுகுமுறை: திருத்தப்பட்ட கட்டமைப்பு (பாசல் II) தலையங்கத்துடன் வங்கிகளின் மூலதனம் தொடர்பாக பாசல் குழு வெளியிட்டுள்ள புதிய மூலதன உடன்படிக்கையானது வங்கிகளும் வங்கி மேற்பார்வையாளர்களும் மூலதன போதுமைத்தன்மையை மதிப்பிடும் விதத்தில் புதிய உத்திகள் பலவற்றைக் கொண்டு விளங்குகின்றது. பாசல் II ஆனது வங்கிகளின் இடர்நேர்வுகளை முகாமைப் படுத்தவும் இவ்விடர்நேர்வுகளுக்கேற்ப மூலதன ஒதுக்கீட்டை மேற்கொள்வதற்குமான அண்மைய 'தொழில் நட்பத்தை' கொண்டு விளங்குகின்றது. 1988 இலிருந்து நடைமுறையிலுள்ள தற்போதைய மூலதன உடன்படிக்கையைக் காட்டிலும் புதிய உடன்படிக்கை மிக விரிவானதும் சிக்கலானதுமாக விளங்குகின்றது. பாசல் II இன் இறுதிக் குறிக்கோள் பாசல் குழுவின் அங்கத்துவ நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் நிதியியல் முறைமைகளை வலுப்படுத்துவதாகும். திருத்தப்பட்ட கட்டமைப்பு வங்கி மேற்பார்வையாளர்கள் தெரிவு செய்யக்கூடிய பல்வேறு மாற்று வழிகளை கொண்டுள்ளது. மிகவும் நுணுக்கமான தெரிவுகள் வங்கிகளிடமும் மேற்பார்வையாளர்களிடமும் விரிவான தயார்படுத்தல்களையும் போதுமான மூலவள ஒதுக்கீட்டினையும் தேவைப்படுத்துகின்றன. இப்புதிய உடன்படிக்கையானது 2007 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

புதிய உடன்படிக்கையானது பின்வரும் மூன்று பிரிவுகளைக் கொண்டு விளங்குகிறது. அவையாவன மூலதன தேவைப்பாடுகள், மேற்பார்வையாளர்களது மீளாய்வு மற்றும் சந்தை ஒழுக்கம் முதலாவது பிரிவில் மூலதன தேவைப்பாடுகள் வங்கிகளது சொந்த இடர்நேர்வு அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றன. சந்தையினாலும் வங்கி மேற்பார்வையாளர்களாலும் கொண்டு வரப்படுகின்ற ஒழுக்கம் பயன்மிக்கதென்ற அடிப்படையில் புதிய உடன்படிக்கை ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளது.

பாசல் II தனியே இடர்நேர்வு முறைமையிலும் ஒழுங்குபடுத்தல் மூலதன ஒதுக்கத்திலும் மேம்பாடுகளை ஊக்குவிப்பது மாத்திரமன்றி வங்கிகளுக்கும் மேற்பார்வையாளர்களுக்கும் நடைமுறைப்படுத்தலில் பல்வேறு சவால்களையும் உருவாக்கியுள்ளது. (பாசல் I) தற்போது நடைமுறை

யிலுள்ள மூலதன உடன்படிக்கையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக வங்கித்துறை மேற்பார்வையாளர்கள் தமது கவனத்தைச் செலுத்தி வந்துள்ளனர். புதிய உடன்படிக்கையானது மூலதன ஒழுங்குபடுத்தலை பாதிக்கும் அதேவேளை வங்கி மேற்பார்வை கொண்டு நடாத்தப்படும் முறையிலும் செல்வாக்குச் செலுத்தும். ஆகக்குறைந்த மூலதன தேவைப்பாடுகள் மட்டுமே பாதுகாப்பானதும் உறுதியானதுமான ஒரு வங்கி முறைமையை உருவாக்க போதுமானதல்ல என்ற விளக்கத்தின் அடிப்படையிலேயே புதிய மூலதன உடன்படிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய மூலதன உடன்படிக்கையைக் காட்டிலும் புதிய உடன்படிக்கை அனைத்தையுமுள்ளடக்கியதாகவும் வங்கித் தொழிலின் இடர்நேர்வுகளை சரிவர புலப்படுத்துவதாகவும் அமையும். வங்கிகளது இடர்நேர்வு மதிப்பீடுகளை வலியுறுத்தும் புதிய உடன்படிக்கை இடர்நேர்வு அளவீடு மற்றும் முகாமைத்துவ முறைமைகளை வங்கிகள் மேம்படுத்துவதற்கு ஊக்குவிப்புகளையும் வழங்குகிறது. இக்குறிக்கோள்களுக்கு வலு சேர்க்கும் விதத்தில் பாசல் II உடன்படிக்கை பின்வரும் மூன்று தொடர்புபட்ட பிரிவுகளை கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது.

பிரிவு I : ஆகக்குறைந்த மூலதன தேவைப்பாடுகள்
இது 1996 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சந்தை இடர்நேர்வுக்கான மூலதன தேவைப்பாட்டுக்கு மேலதிகமாகும். இப்பிரிவினுள் கடன் இடர்நேர்வு மற்றும் செயற்பாட்டு இடர்நேர்வு என்பவற்றுக்கு வங்கிகள் மூலதனத்தை கொண்டிருக்க வேண்டுமென கூறப்படுகின்றது. இவ்விடர்நேர்வுகளுக்கு மூலதனத்தை ஒதுக்குவதற்கு பாசல் II உருவாக்கியுள்ள கட்டமைப்பு படிப்படியாக உயர்நுட்பம் மிக்கதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. அதாவது மிக உயர்வான உள்ளக தொழில்நுட்ப ஆற்றலுள்ள வங்கிகள் முன்னேற்றகரமான முறைமைகளை பயன்படுத்த அனுமதிக்கப் படுகின்றன. கடன் இடர்நேர்வைப் பொறுத்தவரை இப்படிப்படியாக வளர்ந்து வரும் உயர்நுட்பமாக அமையும் கட்டமைப்பானது நியமப்படுத்தப்பட அணுகுமுறை இது 1988 மூலதன உடன்படிக்கையை ஒத்திருப்பினும் வெவ்வேறு தரங்களைப் பாவித்து அதிகளவு இடர்நேர்வு நிறைப்படுத்தலின் வேறுபாட்டைக் கொண்டிருக்கும் உள்ளக தரமிடலின்

சிறப்புக் குறிப்பு 10 (தொடர்ச்சி)

அடிப்படையிலான அணுகுமுறை வங்கிகளின் உள்ளக இடர்நேர்வு மதிப்பாய்வின் அடிப்படையில் அமைந்தது.

உள்ளக தரமிடல் அடிப்படையிலான அணுகுமுறை இரு வேறுபட்ட முறையியல்களைக் கொண்டிருந்தது. அவை அடிப்படை உள்ளக தரமிடல் முறை மற்றும் முன்னேற்றங்கண்ட உள்ளக தரமிடல் முறை என்பனவாகும். இம்முறைகள் வங்கிகளது இடர்நேர்வு முகாமை முறைமைகளின் உயர் தரத்தில் தங்கியிருக்கும். தொழிற்பாட்டு இடர்நேர்வினைப் பொறுத்தும் இத்தகையதொரு கட்டமைப்பே பின்பற்றப்படும். இப்புதிய இடர்நேர்வினை அதிகம் பிரதிபலிக்கும் புதிய மூலதன உடன்படிக்கை இடர்நேர்வினை குறைக்கும் உத்திகளை அதிகளவு அங்கீகரிக்கும் விதத்தில் சொத்துக்களை பிணை மயப்படுத்தலில் புதிய விதிகளை கொண்டிருப்பதாகவும் காணப்படுகின்றது.

புதிய மூலதன போதுமை தொடர்பான முன்மொழிவுகள் தற்போதைய அளவிலேயே ஒழுங்குபடுத்தல் மூலதனத்தை உலகளாவிய நிதி முறைமையில் கொண்டிருப்பதனை பருமட்டாக உறுதிசெய்ய விழைகின்றனவேயன்றி ஒட்டுமொத்த மூலதன தேவைப்பாட்டை அதிகரிக்கவோ அன்றி குறைக்கவோ விழையவில்லை. எனினும், தனிப்பட்ட வங்கிகளது இடர்நேர்வு அளவைப் பொறுத்து மூலதன தேவைப்பாடு குறையவோ அன்றி அதிகரிக்கவோ முடியும். வங்கித்தொழில் இடர்நேர்வுகளுக்கு இணைந்ததாக இப்பிரேரணைகள் காணப்படுவதால் சிறந்த இடர்நேர்வு முகாமை முறைமைகளைக் கொண்ட வங்கிகளும் குறைந்த நட்ட இடர்நேர்வு அளவு கொண்ட வங்கிகளும் குறைவான மூலதன அளவினைக் கொண்டு தொழிற்பட வாய்ப்பேற்படுமென்பதால் இது சிறந்த இடர்நேர்வு முகாமை முறைமைகளுக்கும் நடைமுறைகளுக்கும் ஒரு தூண்டுதலாக அமையும்.

பிரிவு II : வங்கி மேற்பார்வையாளர்களது மீளாய்வு செய்முறை ஆனது பாசல் மையக் கோட்பாடுகளுடன் நெருக்கமாகப் இணைக்கப்பட்டிருப்பதுடன் தனியே குறைந்த மூலதன தேவைப்பாடுகளை நிறைவு செய்வதற்கு மேலதிகமாக வங்கிகளது மூலதனமானது அவற்றின் இடர்நேர்வு மட்டத்திற்கும் உள்ளக முறைமைகளது மேம்பாட்டு தன்மைக்கும் ஏற்ப அமைவதனையும் உறுதிப்படுத்துகின்றது. பிரிவு II பின்வரும் நான்கு தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. (i) பொருத்தமான மூலதன

அளவொன்றை கணிப்பீடு செய்வதற்கும் பேணுவதற்கும் அடிப்படையில் வங்கியே பொறுப்பானதாகும். (ii) வங்கி மேற்பார்வை யாளர்கள் வங்கிகளில் உள்ள மூலதன போதுமைத் தன்மையினை மதிப்பிடும் ஆற்றலைக் கொண்டுள்ளனர். (iii) வங்கிகளது மூலதன மட்டங்கள் போதுமானதல்ல எனின் மேலதிகமான மூலதனத்தை கொண்டிருக்குமாறு மேற்பார்வை யாளர்கள் வங்கிகளை கோரமுடியும். (iv) வங்கி யொன்றின் மூலதன அளவு முன்மதியுடைய மட்டத்தைக் காட்டிலும் குறைவடையுமாயின் ஆரம்ப நிலையிலேயே நிவர்த்திக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மேற்பார்வையாளர்களுக்கு ஆற்றல் உள்ளது.

பிரிவு III : சந்தை ஒழுக்கம் என்பது வங்கிகள் வலுவான இடர்நேர்வு முகாமை கொள்கைகளையும் நடைமுறைகளையும் கொண்டிருப்பதற்கு அவற்றை தூண்டுவதற்கான ஆற்றல் மிக்க கருவியாகும். சொத்துக்களின் தரம், மூலதன அளவு, இடர்நேர்வு அளவு, மூலதன போதுமைத்தன்மை வீதம், மற்றும் உள்ளக தரமிடல் அணுகுமுறையைப் பின்பற்றும் வங்கிகளைப் பொறுத்து அவற்றின் உள்ளக முறைமைகள் தொடர்பான விபரங்கள் என்பவற்றை எல்லாம் வெளிப்படுத்தி சந்தைக்கு தெரியப்படுத்துவதே இதன் முக்கிய அம்சமாகும்.

பிரிவு II மேற்பார்வையாளர்களுக்கு அதிகமான பொறுப்புக்களை வங்கிகளது உள்ளக மூலதன மதிப்பீட்டு செய்முறைகளின் அல்லது கொடுகடன் தரமிடல் நிறுவனங்களின் தெரிவு என்பனவற்றில் வழங்கப்படுகின்றது.

பிரிவு III சந்தையூடான ஒழுக்கத்திற்கு அதிகளவில் வலியுறுத்துவதுடன் அதிக தகவல்களை வெளிப்படுத்துமாறு வங்கிகளை வேண்டுகின்றது. இவ்விடயத்தில் மேற்பார்வையாளர்கள் வங்கிகளது முகாமை தேவைப்படும் சரியான தகவல்களை வெளிப்படுத்துவதனை உறுதிசெய்ய போதிய அதிகாரங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.

தற்போதைய உலகின் பன்முகப்பட்ட தன்மை காரணமாகவே புதிய உடன்படிக்கையின் சிக்கலான தன்மை பிரதானமாக எழுகின்றது. பல்வேறு மாற்று தெரிவுகளை வழங்குவதனூடாக புதிய உடன்படிக்கையானது வங்கியொன்றின் இடர்நேர்வு அளவினையும் அதன் ஒழுங்குபடுத்தல் மூலதனத்தையும் சம்பந்தித்த முனைகிறது. பாசல் II ஐ உருவாக்குகையில் பாசல் குழுவானது இடர்நேர்வு உணர்வுத் தன்மைக்கும் இலகுத்தன்மைக்குமிடையில் ஒரு சமனிலையைப் பேண

சிறப்புக் குறிப்பு 10 (தொடர்ச்சி)

முயற்சித்தது. வங்கித் தொழில் போன்றதொரு துறையில் இச்சமனிலை மிக கடினமாகும். ஏனெனில் தொடர்ச்சியான புத்தூக்கங்களால் இலகுவான விதிகளைப் பயன்படுத்தி வங்கித் தொழிலின் பொருட்கள் சேவைகளை ஒழுங்குபடுத்துதல் மிக கடினமாகும்.

பன்னாட்டு ரீதியான நியமங்களுக்கு இணைவாகவும் இலங்கை மத்திய வங்கியின் குறிக்கோளுக்கு அமைவாகவும் நாட்டின் குறிப்பான தேவைகளுக்கு பொருத்தமாகவும் இப்புதிய மூலதன உடன்படிக்கையை பின்பற்றுவதென மத்திய வங்கி கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கையிலுள்ள வங்கிகள் யாவும் பாசல் II இன் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக தமது சுய மதிப்பாய்வை மேற்கொண்டு 2007 சனவரியில் இவ்வுடன்படிக்கையை நடைமுறைப்படுத்த ஏதுவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளன. இவ்விடயத்தில் வங்கிகளது முன்னேற்றத்தை மத்திய வங்கி தொடர்ந்து அவதானித்து வருகிறது. இலங்கையிலுள்ள வங்கிகள் யாவும் கடன் இடர்நேர்விற்கு நியமப்படுத்தப்பட்ட

அணுகுமுறையை பின்பற்றுமாறும் சந்தை மற்றும் செயற்பாட்டு இடர்நேர்வு பிரத்தியேகமாக மூலதனத்தை ஒதுக்குமாறும் ஆரம்பத்தில் கேட்கப்படவுள்ளன. வங்கிகளும் மேற்பார்வையாளரும் போதிய வளங்களை பெற்ற பின்னர் சில வங்கிகளாயினும் உள்ளக தரமிடல் அணுகுமுறைகளை பின்பற்றக் கூடியதாக இருக்கும்.

இலங்கையிலுள்ள வங்கிகளிடையே இடர்நேர்வு முகாமை நடைமுறைகள் பெரிதும் வேறுபடுகின்றன. ஜி-10 நாடுகளை சேர்ந்த வங்கிகள் பொதுவாக ஏனைய வங்கிகளைக் காட்டிலும் சிறந்த உள்ளக இடர்நேர்வு முகாமை முறைமைகளைக் கொண்டுள்ளன. பாசல் II இனை நடைமுறைப்படுத்தல் விடயத்திலும் இலங்கையிலுள்ள வங்கிகளது தயார்நிலை ஒன்றிற்கொன்று பெரிதும் வேறுபடுகின்றது. சில வங்கிகள் இடர்நேர்வு தொடர்பான தரவுகளை சேகரிக்க ஆரம்பித்துள்ளதுடன் அவை சில ஆண்டு தரவுகளை கொண்டுள்ள அதேவேளை ஏனைய வங்கிகள் பாசல் II பயணத்தை இன்னமும் ஆரம்பிக்காமலேயே உள்ளதனையும் காண முடிகின்றது.

செய்வதுடன் நிதி குத்தகை நிறுவனங்களையும் பதிவு செய்து, கண்காணித்து வருகின்றது. அத்துடன் மத்திய வங்கி நாணய மாற்றுநர்களை ஒழுங்குமுறைப்படுத்துவதுடன் ஊழியர் சேம நிதியத்தினையும் முகாமை செய்கிறது. பிணையங்கள் மற்றும் பரிமாற்றல் ஆணைக்குழுவானது பங்குச் சந்தை பங்குத் தரகர்கள் மற்றும் கூறு நம்பிக்கைக் கம்பனிகள் என்பவற்றிற்கு உரிமம் வழங்குவதற்கும் ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும் பொறுப்பாக இருக்கின்றது. பிணையங்கள் மற்றும் பரிமாற்றல் ஆணைக்குழுவானது புறக் குறிப்பிடுவோர், மூலதனம் வழங்குவோர், கொடுகடன் தரமிடல் முகவரகங்கள், முதலீட்டு முகாமையாளர் மற்றும் பிணையங்கள் தீர்ப்பளவு நிலையங்கள் என்பவற்றையும் பதிவு செய்கின்றது. இலங்கை காப்புறுதிச் சபையானது பூட்கை வைத்திருப்போரது நலன்களை பேணும் வகையில் காப்புறுதித் துறையை ஒழுங்குமுறைப்படுத்துகின்றது.

மத்திய வங்கியானது நிதி நிறுவனங்களை தலத்திலான பரீட்சிப்புக்களினூடாகவும், தலத்திற்கு வெளியிலிருந்தான கண்காணிப்புக்களினூடாகவும் மேற்பார்வை செய்து ஒழுங்குமுறைப்படுத்தி வருகின்றது. இந்நிறுவனங்கள் எதிர்கொள்ளும் இடர்நேர்வுகளை இனம் காணுதல் மற்றும் அவற்றின்

இடர்நேர்வு முகாமை தந்திரோபாயங்களை கண்காணித்தல் என்ற வகையில் இடர்நேர்வு அடிப்படையிலான மேற்பார்வை அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு இவ் ஒழுங்குமுறைப்படுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது. இந்நிறுவனங்கள் ஏற்கின்ற இடர்நேர்வுகளை தாங்கிக்கொள்ள அவற்றின் வளங்கள் போதுமானதாக அமைவதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இவ் அணுகுமுறை பின்பற்றப்படுகின்றது. சந்தைப் பங்கேற்பாளர் களுடனான தொடர்ச்சியான கலந்துரையாடல் களுடாக இந்நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டன. வங்கித் தொழில் துறையினைப் பொறுத்தவரை ஒழுங்கு முறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை கட்டமைப்பினை மேலும் பலப்படுத்தும் வகையில் முன்மதியுடைய பல்வேறு பணிப்புரைகளும் வழிகாட்டுதல்களும் 2004 இல் வழங்கப்பட்டன. நடைமுறைப்படுத்தப்பட்ட முக்கிய மாற்றங்களாக திரண்ட அடிப்படையில் மூலதனப் போதுமை விகிதத்தை கணிப்பிடுதல், வெளியக கணக்காய்வாளர் களுக்கான வழிகாட்டுதல்களை வழங்கல், வெ.நா.வ.தொ.பிரிவுகள் தொடர்பில் சட்டரீதியான திரவத்தன்மை சொத்துக்களை ஐ.அ.டொலர்களில் தனியாக பராமரித்தல், மாத

மொன்றில் நான்கு தடவைகளுக்கு அதிகமான மீள்பெறுகைகள் கொண்ட சேமிப்புக் கணக்குகளுக்கு வட்டி வழங்குவதிலிருந்து கட்டுப்பாட்டை தளர்த்தல், ஒதுக்கங்கள் மேற்கொள்ளும் நோக்கங்களுக்காக ஐய அல்லது அறவிட முடியா முற்பணங்களின் வகைப்படுத்துதலை மேம்படுத்தல் என்பன விளங்கின. மேலும், வங்கித் தொழில் நிறுவனங்களிடையே புதிய பாசல் மூலதன உடன்பாடு பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

நிதிக் கம்பனிகளது தொழிற்பாடுகள் தொடர்பாக புதிதாக ஒழுங்குவிதிகளெதுவும் வழங்கப்படாத போதிலும் முதனிலை வணிகர்களது நடவடிக்கைகள் தொடர்பாக இரு பணிப்புரைகள் வழங்கப்பட்டன. ஒரு பணிப்புரையானது உயர்வான சந்தை தளம்பல்களை தடுப்பதற்காக முதனிலை வணிகர்கள் இல்லாததை விற்கும் நடவடிக்கையில் அதாவது அவர்களின் சொத்துப்பட்டியலில் உண்மையில் கொண்டிராத பிணையங்களை விற்பனை செய்வதில் ஈடுபடுவதனை தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டது. மற்றைய பணிப்புரை முதனிலை வணிகர்கள் தமது கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்வதற்காக சீராக்கப்பட்ட வர்த்தகம் அல்லது செயற்கையான விலைகளை பயன்படுத்துவதனை தடை செய்வதற்காக பிறப்பிக்கப்பட்டது.

கொடுகடன் தரமிடல் மற்றும் கொடுகடன் தகவல்

2004 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இலங்கையிற் தொழிற்பாடும் வைப்புக்களை ஏற்கும் சகல நிறுவனங்களுக்கும் கொடுகடன் தரமிடலை கட்டாயமாக்கியதுடன் அத்தகைய தரமிடல் அங்கீகரிக்கப்பட்டதொரு கொடுகடன் தரமிடல் முகவரகத்திடமிருந்து பெறப்படுவதுடன் பிரசுரிக்கப்பட வேண்டுமெனவும் கோரியது. அரசால் வழங்கப்படும் படுகடன் கருவிகள் தவிர்ந்த ரூ.100 மில்லியன் பெறுமதியை விஞ்சும் படுகடன் கருவிகளின் சகல வகைகளினதும் வழங்கல்களுக்கான கொடுகடன் தரமிடலும் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தொழிற்பாடும் வங்கிகள் 2005 யூன் இறுதிக்கு முன்னர் கொடுகடன் தரமொன்றைப் பெற்று பிரசுரிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2005 பெப்பருவரி இறுதியளவில் வைப்புக்களை ஏற்கும் 20 நிறுவனங்கள் இலங்கையில் தொழிற்பாடும் ஒரேயொரு கொடுகடன் தரமிடல் நிறுவனமாக தொடர்ந்து காணப்படும் பிச் றேட்ரிங் லங்கா லிமிடெட்டிடம் இருந்து பெறப்பட்ட தமது கொடுகடன் தரங்களைப் பிரசுரித்துள்ளன. இவற்றுள் ஒரு வெளிநாட்டு வங்கி உள்ளிட்ட 11 வர்த்தக வங்கிகளும், 6 சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளும், ஒரு

நிதிக் கம்பனியும், ஒரு முதனிலை வணிகரும் மற்றும் ஒரு குத்தகைக் கம்பனியும் அடங்கும். இலங்கையில் தொழிற்பாடும் பெரும்பாலான வெளிநாட்டு வங்கிகள் தமது தலைமை வங்கியினால் பெறப்பட்ட தரமிடலை சமர்ப்பித்திருந்தன.

இலங்கை கொடுகடன் தகவல் பணியகமானது கடன்பெற்றோர் சம்பந்தமான தகவல்களைத் திரட்டி, வகைப்படுத்தி அத்தகைய தகவல்களை தனது பங்குடமை நிறுவனங்களுக்கு வழங்குகின்றது. இந்நிலையத்தின் முக்கிய பங்குதாரராக வழங்கப்பட்ட பங்கு மூலதனத்தில் 49 சதவீதத்தை மத்திய வங்கி வைத்திருக்கையில் எஞ்சிய பங்கு மூலதனத்தை வர்த்தக வங்கிகள், சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள், பிராந்திய அபிவிருத்தி வங்கிகள், பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள், குத்தகைக் கம்பனிகள், தேசிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் என்பன வைத்திருந்தன. இலங்கை கொடுகடன் தகவல் பணியகமானது ரூ.500,000 இனை விடக் கூடுதலான கிரமமான முற்பணங்கள் தொடர்பாகவும் ரூ.100,000 ஐ விட கூடுதலான கிரம மற்ற முற்பணங்கள் தொடர்பாகவும் தகவல்களை தொடர்ச்சியாகப் பெற்று வருகின்றது. 2004 இன் இறுதியில் 89 தகவல் அறிக்கையிடும் நிறுவனங்கள் காணப்பட்டன.

2004 இல் இலங்கை கொடுகடன் தகவல் பணியகமானது 501,176 கொடுகடன் அறிக்கைகளை வழங்கியது. இது 2003 இல் வழங்கப்பட்ட 389,171 அறிக்கைகளுடன் ஒப்பிடுகையில் 29 சதவீதங் கொண்ட அதிகரிப்பாகும். இவ் அதிகரிப்பானது பொருளாதார நடவடிக்கையிலேற்பட்ட தொடர்ச்சியான மீட்சியுடன் இணைந்த வகையில் கொடுகடனுக்கான அதிகரித்த கேள்வியைப் பிரதிபலித்திருக்கையில் கடன் வழங்கும் நிறுவனங்களினால் கொடுகடன் தகவல்கள் பிரதான இடர்நேர்வு முகாமைத்துவ கருவியாக பயன்படுத்தப்படுவதையும் எடுத்துக் காட்டுகின்றது.

நிதி கிடைப்பனை மேம்படுத்தவும் கொடுகடன் இடர்நேர்வைக் குறைக்கும் பொருட்டும் கொடுகடன் தகவலை பரந்தளவிலும் பயனுறுதி மிக்கதாகவும் பயன்படுத்தப்படுவதனை இயலச்செய்யும் முகமாக இலங்கை கொடுகடன் தகவல் பணியகச் சட்டத்தைத் திருத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

8.6 நிதியியல் முறைமையின் உறுதிப்பாடு

நிதியியல் உறுதிப்பாடானது, பேரண்டப் பொருளாதாரச் சூழலிலான உறுதிப்பாடு, நிதியியல் முறைமையைப் பயன்படுத்துவோர்களினதும் மற்றும் முறைசார்ந்த ரீதியல் முக்கியத்துவம் வாய்ந்த நிதியியல் நிறுவனங்களினதும் உறுதி வாய்ந்த தன்மை,

சந்தைகளிலான உறுதிப்பாடு மற்றும் உட்கட்டமைப்பின் உறுதி வாய்ந்த தன்மை என்பவற்றை உள்ளடக்கியதாகும். உறுதியான நிதியியல் முறைமையானது உறுதியான கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைக்கு ஆதரவளித்து நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளின் சுமுகமான தொழிற்பாட்டை வசதிப்படுத்துகிறது. 2002 ஆம் ஆண்டில் நாணய விதிச் சட்டத்திற்குச் செய்யப்பட்ட திருத்தங்களைத் தொடர்ந்து நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டைப் பேணுதல் மத்திய வங்கியின் இரு முக்கிய குறிக்கோள்களுள் ஒன்றாக வந்துள்ளது.

2004 இல் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பேரண்டப் பொருளாதார சூழலிலான அபிவிருத்திகள் நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டை பேணுவதில் பாரிய இடர்நேர்வுகள் எதனையும் உருவாக்கவில்லை. எனினும், தனியார்துறைக் கொடுகடனின் உயர் வளர்ச்சி, அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் மற்றும் உள்நாட்டு சந்தையிலிருந்தான மிதமிஞ்சிய அரசு கடன் பெறுகைகள் என்பனவற்றால் பிரதிபலிக்கப்பட்டவாறு நாணய மற்றும் இறைப்பக்கங்களிலான உறுதிப்பாடற்ற தன்மையானது எதிர்காலத்தில் இடர்நேர்வு மட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம் பெற்ற சிறப்பியல்பு வங்கிகள், நிதிக் கம்பனிகள், ஊழியர் சேமலாப நிதியம் என்பனவற்றை உள்ளடக்கிய முறைசார்ந்த ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நிதியியல் நிறுவனங்கள் சுமார் 72 சதவீதமான நிதியியல் சொத்துக்களை கொண்டிருக்கின்றன. இவற்றின் நிதியியல் நிலைமை முக்கிய குறிகாட்டிகளால் எடுத்துக்காட்டப்பட்டவாறு 2004 இல் தொடர்ந்து திருப்திகரமாக இருந்தது.

முறைசார்ந்த ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நிதியியல் நிறுவனங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய இடர்நேர்வுகளாக கொடுகடன் அல்லது செலுத்தத் தவறுகின்ற இடர்நேர்வு, திரவத்தன்மை இடர்நேர்வு, சந்தை இடர்நேர்வு மற்றும் தொழிற்பாட்டு இடர்நேர்வு என்பன விளங்கின. முறைசார்ந்த ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நிதியியல் நிறுவனங்களது உறுதிப்பாடும் உறுதியான தன்மையும் பலப்படுத்தப்பட்டு முறைமையிலான பொதுவான இடர்நேர்வு குறைக்கப்பட்டது. இது, செயற்படாக் கடன்களில் ஏற்பட்ட வீழ்ச்சி, மூலதன நிதியங்களில் ஏற்பட்ட அதிகரிப்புக்கள், கடன் இழப்பு ஏற்பாடுகள் மற்றும் திரவ சொத்துக்களின் மட்டம் என்பவற்றில் பிரதிபலிக்கப்பட்டது. உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் செயற்படாக் கடன் விகிதத்தால் அளவிடப்படுகின்ற கொடுகடன் இடர்நேர்வானது 2003 இன் 14 சதவீதத்திலிருந்து 2004 இல் 10 சதவீதத்திற்கு

அட்டவணை 8.11
தெரிந்தெடுக்கப்பட்ட நிதியியல் நிறுவனங்களின் உறுதிப்பாட்டு குறிகாட்டிகள்

நிறுவனமும் குறிகாட்டியும்	2003	2004(அ)
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள்		
மொத்தக் கடன்களில் செயற்படாக் கடன்கள்	13.7	10.0
மூலதனத்திற்கான ஒதுக்கங்கள் தவிர்ந்த செயற்படாக் கடன்கள்	66.7	41.1
இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக் களுக்கான ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனம்	10.4	9.1
சொத்து மீதான வருவாய்	1.4	1.2
பங்கு மீதான வருவாய்	21.9	16.4
மொத்த வருமானத்திற்கான வட்டியிகை	36.8	39.1
மொத்த வருமானத்திற்கான வட்டியல்லாச்செலவு திரவவிகிதம் (உ.வ.தொ.பிரிவுகள்)	37.6	42.6
	26.2	26.2
உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்		
மொத்தக் கடன்களில் செயற்படாக் கடன்கள்	12.4	10.9
மூலதனத்திற்கான ஒதுக்கங்கள் தவிர்ந்த செயற்படாக் கடன்கள்	24.9	22.3
இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக் களுக்கான ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனம்	24.9	16.6
சொத்து மீதான வருவாய்	3.2	2.6
பங்கு மீதான வருவாய்	22.8	17.8
மொத்த வருமானத்திற்கான வட்டியிகை	35.6	41.7
மொத்த வருமானத்திற்கான வட்டியல்லாச்செலவு திரவவிகிதம் (உ.வ.தொ.பிரிவுகள்)	18.6	16.3
	60.3	69.4
நிதிக் கம்பனிகள்		
மொத்தக் கடன்களில் செயற்படாக் கடன்களின் எண்ணிக்கை	8.1	9.7
மூலதனத்திற்கான ஒதுக்கங்கள் தவிர்ந்த செயற்படாக் கடன்கள்	5.0	5.1
இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக் களுக்கான ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனம்	12.1	15.2
சொத்து மீதான வருவாய்	1.3	2.3
பங்கு மீதான வருவாய்	26.7	24.3
மொத்த வருமானத்திற்கான வட்டியிகை	21.4	28.1
மொத்த வருமானத்திற்கான வட்டியல்லாச்செலவு திரவவிகிதம்	28.2	26.6
	15.4	15.9

மூலம்: இலங்கை மத்திய வங்கி


(அ) தற்காலிகமானவை

வீழ்ச்சியடைந்தது. கடன் இழப்பு ஏற்பாடுகள் மட்டம் 2003 இன் மொத்த செயற்படாக் கடன்களின் 58 சதவீதத்திலிருந்து 61 சதவீதத்திற்கு மேம்பட்டமையினால் கொடுகடன் இடர்நேர்வு மேலும் குறைவடைந்தது.

பொதுவாக, மூலதனமும் வருவாய்களும் எதிர் பாரா திடீர் வெளியக தாக்கங்களை தாங்கிக்கொள்ளும் நிறுவனத்தின் ஆற்றலைப் பிரதிபலிக்கின்றன. 2004 இல் முறைசார்ந்த ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நிதியியல் நிறுவனங்களது மூலதனமும் வரிக்கு முந்திய இலாபங்களும் அதிகரிப்பைப் பதிவு செய்தன. எனினும், உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளது வரிக்கு முந்திய இலாபம் 2004 இல் வீழ்ச்சியடைந்தது. இதற்கு வட்டி வீத வேறுபாட்டிலேற்பட்ட வீழ்ச்சி, வட்டியல்லா செலவினங்களிலேற்பட்ட அதிகரிப்பு, அரசுப் பிணையங்கள் உடைமைகளில் ஏற்பட்ட மூலதன இழப்புக்களினால் வட்டியல்லாத வருமானங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பன காரணமாகின. சொத்துக்களின்

தீவிரமாக வளர்ந்து வருவதால், இலங்கை மத்திய வங்கியின் பங்களிப்புகள், இலங்கை மத்திய வங்கியின் மொத்த சொத்துக்களில், 10 சதவீதத்தை மீறியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் மொத்த சொத்துக்களில், 10 சதவீதத்தை மீறியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் மொத்த சொத்துக்களில், 10 சதவீதத்தை மீறியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் மொத்த சொத்துக்களில், 10 சதவீதத்தை மீறியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் மொத்த சொத்துக்களில், 10 சதவீதத்தை மீறியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் மொத்த சொத்துக்களில், 10 சதவீதத்தை மீறியுள்ளது.



I தரகட்டமைப்பு

இலங்கை மத்திய வங்கியின் மொத்த சொத்துக்களில், 10 சதவீதத்தை மீறியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் மொத்த சொத்துக்களில், 10 சதவீதத்தை மீறியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் மொத்த சொத்துக்களில், 10 சதவீதத்தை மீறியுள்ளது.

லாபநிர்வாகணங்களுக்கான தரகட்டமைப்பு

மக்கள் மத்திய வங்கியின் மொத்த சொத்துக்களில்

II பகுதிக்கான தரகட்டமைப்பு

இலங்கை மத்திய வங்கியின் மொத்த சொத்துக்களில், 10 சதவீதத்தை மீறியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் மொத்த சொத்துக்களில், 10 சதவீதத்தை மீறியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் மொத்த சொத்துக்களில், 10 சதவீதத்தை மீறியுள்ளது.

தரகட்டமைப்பு

இலங்கை மத்திய வங்கியின் மொத்த சொத்துக்களில், 10 சதவீதத்தை மீறியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் மொத்த சொத்துக்களில், 10 சதவீதத்தை மீறியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் மொத்த சொத்துக்களில், 10 சதவீதத்தை மீறியுள்ளது.

சிறப்புக் குறிப்பு (தொடர்ச்சி) 11

மற்றதாகும். எவ்வாறெனினும் அடிமட்டத்திலுள்ள 10 மில்லியன் நபர்கள் தேவைப்படும் 100 மில்லியன் ஆட்களை இலங்கையினுள் சேர்ப்பது சாத்தியப்படாதென்பதால் இத்திட்டத்தினை தன்னியல்பாகவே முறிவடையும். ஒரு வெளி நாடொன்றில் இத்திட்டம் தொடர்ந்தாலும்கூட பின்வரும் காரணங்களுக்காக இறுதியாக பிரமிட் திட்டம் முறிவடைவது தவிர்க்கவியலாததாகும்:-

- I சேரக்கூடிய பங்கேற்பாளர்களது எண்ணிக்கை வரையறுக்கப் பட்டிருப்பதனால் மேலும் ஆட்களை சேர்க்க இயலாது இத்திட்டம் ஒரு கட்டத்தில் முறிவடைய நேரும்.
- II புதிய செல்வம் எதுவும் இதில் உருவாக்கப்படுவதில்லை. பங்கேற்பாளர் ஒருவர் உழைக்கும் செல்வமானது இத்திட்டத்தில் பின்னர் இணைந்த ஏனைய பங்கேற்பாளர்களால் இழக்கப்பட்ட செல்வமே ஆகும்.

பிரமிட் திட்டங்களின் பொருளாதார தாக்கம்

பொருளாதாரத்தில் பிரமிட் திட்டங்கள் விளைவிக்கும் பாதகமான தாக்கம் காரணமாக பல நாடுகள் இத்தகைய திட்டங்களை சட்டரீதியாகத் தடைசெய்ய நடவடிக்கையெடுத்துள்ளன. பொருளாதாரத்திற்குள்ள ஒரு ஆபத்து யாதெனில் பெரும் எண்ணிக்கையானோர் இத்திட்டங்களில் இணைகின்றபோது செல்வ பங்கீடானது பெரும் தொகையான வெகுமதிகளை ஒரு சிலர் ஈட்டுவதனால் பெருமளவு மாற்றமடைவதாகும். இவ்வாறு பெருமளவான உழைக்காத வருமானம் காணப்படுவதானது நேரடியாக உற்பத்தித் திறனற்ற பொருளாதார நடவடிக்கைகளாக கருதப்படுகின்ற முயற்சிகளின் மூலம் பணத்தை உழைக்கும் தனிநபர்களினது விருப்பத்தினை ஊக்குவித்துவிடலாம். மேலும், வெளிநாடொன்றில் இருந்து செயற்படுத்தப்படும் ஒரு பிரமிட் திட்டமானது பெருமளவான மூலதன வெளிப்பாய்ச்சலை ஏற்படுத்தி நாணய மதிப்பிற்க்கத்தினை அல்லது அலுவல்சார் ஒதுக்கங்களில் வீழ்ச்சியை ஏற்படுத்தலாம். இறுதியாக மத்திய வங்கியைப் பொறுத்தமட்டில் முக்கியமானது என்னவெனில் கடனாகப் பெற்ற நிதிகளை (கடன்

அட்டைகளுடாகப் பெறப்பட்டவை உட்பட) ஆட்கள் தமது இலாபங்களிலிருந்து கடன்களை திருப்பி செலுத்துவதென்ற எதிர்பார்ப்புடன் இத்தகைய திட்டங்களில் பங்குபற்ற பயன்படுத்துவதாகும். பிரமிட் திட்டங்கள் முறிவடைந்து பெருமளவான எண்ணிக்கை யானோர் கடன்களை மீள்செலுத்த இயலாத சூழ்நிலையைத் தோற்றுவித்து நிதித்துறையை தளம்படையச் செய்யமுடியும்.

பிரமிட் திட்டங்களை தடைசெய்தல்

தடை செய்வதற்கு சட்டரீதியான எந்த அதிகாரமும் இல்லாத நிலையில் சந்தைப்படுத்தல் வலையமைப்பு என்ற பெயரில் நாட்டில் இத்தகைய திட்டம் ஒன்று செயற்படுத்தப்படுவது தொடர்பில் ஆதாரம் தெரிய வந்திருந்த பின்னணியில் இலங்கை மத்திய வங்கியானது இது விடயமாக பொதுமக்களுக்கு இத்தகைய திட்டங்களின் இடர்நேர்வு பற்றியும் அவற்றில் சேர்வதன் மூலம் ஏற்படக்கூடிய பாதகமான தன்மை பற்றியும் அறிவூட்டும் பணியைச் செய்தது. செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்தி தனிநபர்கள் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி கொடுப்பனவுகளை செய்வதுவும் கட்டுப்படுத்தப்பட்டது. இத்திட்டம் மேலும் விரிவடைவதனை இது வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதுடன் சட்டரீதியான அதிகாரத்தை வங்கிக்கு வழங்கும் வகையில் வங்கிச் சட்டம் திருத்தப்பட்டு பிரமிட் திட்டங்களில் சேர்வதனை தடைசெய்ய பின்வரும் விதிகள் சேர்க்கப்பட்டன:-

ஆளெவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்குபற்றுவோரது நன்மைகள் பெரிதும் பின்வரும் அம்சங்களில் தங்கியிருக்கும் திட்டமொன்றை தோற்றுவிக்கவோ, முன்வைக்கவோ, பிரச்சாரப்படுத்தவோ, விளம்பரப்படுத்தவோ, கொண்டு நடாத்தவோ, நிதிப்படுத்தவோ, முகாமைத்துவப்படுத்தவோ அல்லது இயக்கவோ கூடாது.

(அ) பங்குபற்றுவோரது எண்ணிக்கையிலேற்படும் அதிகரிப்பு.

(ஆ) திட்டத்திலுள்ள பங்குபற்றுவோரால் செய்யப்படும் பங்களிப்புகளில் ஏற்படும் அதிகரிப்பு.

மீதான வருவாய், பங்கு மூலதனத்தின் மீதான வருவாய் என்பவற்றால் அளவிடப்படும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளது இலாபத்தன்மையும் வீழ்ச்சியடைந்தது. வட்டி வருமானத்திலான 13 சதவீத அதிகரிப்பு, வட்டியல்லாத செலவினங்கள் மற்றும் கடன் இழப்புக்களுக்கெதிரான ஏற்பாடுகளிலான குறைவான அதிகரிப்புகள் என்பவற்றுக்கு மத்தியிலும் அரசு பிணையங்களின் வர்த்தகப்படுத்தலிலிருந்து ஏற்பட்ட மூலதன இழப்புக்களினால் வட்டியல்லாத வருமானத்தில் ஏற்பட்ட 29 சதவீதம் கொண்ட கணிசமான வீழ்ச்சியின் விளைவாக உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளது இலாபத்தன்மையும் வீழ்ச்சியடைந்தது.

இதேவேளை 2004 ஆம் ஆண்டில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளது மூலதன நிதியங்கள் உண்மை நியதிகளில் அதிகரித்தன. 2003 இல் ஏற்பட்ட 41 சதவீத அதிகரிப்புக்கெதிராக 2004 இல் மூலதன நிதிகளின் அதிகரிப்பு 22 சதவீதமாக இருந்தது. தேறிய செயற்படாக் கடன்களுக்கான மூலதன விகிதம் (ஏற்பாடுகள் நீங்கலான செயற்படாக் கடன்கள்) முன்னைய ஆண்டைக் காட்டிலும் கணிசமானளவில் அதிகரித்து இழப்புக்களை தாங்கிக் கொள்வதற்கான பாரிய இயலாற்றலை வழங்கியது. எனினும், நிறையேற்றப்பட்ட இடர்நேர்வு சொத்துக்களுக்கான மூலதன நிதியங்கள் விகிதமான மூலதன போதுமை விகிதம், முக்கியமாக ஒரு வங்கி எதிர்க்கணிய தேறிய சொத்தினை கொண்டிருந்ததன் விளைவாக 2003 இறுதியின் 10.4 சதவீதத்திலிருந்து 2004 இறுதியில் 9.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்விகிதம் மூலதன போதுமை விகிதத்திற்கான ஒழுங்குவிதிகளின் கீழான ஆகக் குறைந்த 10 சதவீதத்தை விட குறைவாக இருந்தபோதிலும் ஆகக் குறைந்த பன்னாட்டு விகிதமான 8 சதவீதத்தை விட கூடியதாகும். மேலும், உரிமையாளர்களின் மூலதனத்தை பிரதானமாக உள்ளடக்கிய, மைய மூலதன போதுமை விகிதம் ஒழுங்குவிதியின் கீழான ஆகக் குறைந்த 5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 8.2 சதவீதமாக காணப்பட்டது. இத்தேவைப்பாடுகள் ஆகக் குறைந்த மட்டங்களையே புலப்படுத்துவதனால் உள்ளார்ந்த மோசமான எதிர்பாரா திடர் மாற்றங்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக வங்கிகள் தமது மூலதனத்தை மேலும் அதிகரித்துக் கொள்வது மதிநுட்பமானதாகும். எனினும், உரிமம் பெற்ற சிறப்பியல்பு வங்கிகளது மூலதன நிதியங்கள் 2003 இன் 23.5 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், இலாபங்களில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு மத்தியிலும் 2004 இல் 16.2 சதவீதத்தால் அதிகரித்தன. இவ்வாறே, உரிமம் பெற்ற சிறப்பியல்பு வங்கிகளது சொத்துக்கள், கடன்கள், செயற்படாக் கடன்கள், வைப்புக்கள் என்பன தொடர்பிலான மூலதன மட்டமும் மேம்பாடடைந்தது. 2004 இன் இறுதியில்

மூலதன நிதியங்களின் மொத்தக் கடன் பட்டியலின் 32 சதவீதத்தையும் செயற்படாக் கடன் மட்டத்தின் இரு மடங்கிற்கும் கூடியதையும் காப்பளிக்க போதுமானதாக இருந்து, வெளியக எதிர்பாராது ஏற்படும் திடர் மாற்றங்களால் ஏற்படக்கூடிய இடர்நேர்வு குறைவான தென்பதையும் புலப்படுத்தின. பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகளும், இலாபங்கள், மூலதனம் ஆகிய நியதிகளில் 2004 இல் முன்னேற்றத்தைக் காட்டின.

கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள், மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தல் முறைமை மற்றும் சட்டரீதியான கட்டமைப்பை உள்ளடக்கிய நிதியியற்றுறை உட்கட்டமைப்பானது 2004 இல் மேலும் மேம்பட்டது. கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமையைப் பொறுத்தவரையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அதேநேர மொத்த தீர்ப்பனவு முறைமை தீர்ப்பனவு சம்பந்தமான இடர்நேர்வுகளை குறைக்க உதவும். முன்மதியுடைய புதிய ஒழுங்கு விதிமுறைகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பும் பலமடைந்தது. நிதியியல் துறையின் உறுதிப்பாட்டை மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்டு நிதியியல் துறை சார்ந்த சட்ட முறைமையானது மறுசீரமைக்கப்பட்டது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் ஏறக்குறைய எல்லா முதலீடுகளுமே அரசு பிணையங்களில் காணப்படுவதனால் ஊழியர் சேம நிதியமானது குறைந்த அளவான இடர்நேர்வையே எதிர்கொள்கின்றது. மேலும், இதன் பெறுகைகள் காசு வெளிப்பாய்ச்சல்களை விட தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதனால், இது திரவத்தன்மை இடர்நேர்வு எதனையும் எதிர்கொள்ளவில்லை. எனினும், இந்நிதியத்தின் புதிய கணக்கீட்டுக் கொள்கையுடன், இது அதிகரித்த உயர்ந்தளவான வட்டிவீத இடர்நேர்வை எதிர்கொள்வதுடன், இது ஒதுக்குகளைக் கட்டியெழுப்புதல் போன்ற உரிய வழிமுறைகள் மூலம் தணிக்கப்பட வேண்டும்.

நிதிச் சந்தைகளிடையே பங்குச் சந்தை விரைவான வேகத்தில் வளர்ச்சியடைந்த போதிலும் இது உறுதிப்பாட்டிற்கு எத்தகைய அச்சுறுத்தலையும் விளைவிக்காது. பங்குச்சந்தை விலைகளிலேற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பானது கம்பனித்துறையின் அடிப்படைகளுடன் ஒத்திசைவாக காணப்பட்டதனால் இது சொத்தின் விலைகள் செயற்கையாக அதிகரித்துச் செல்லும் இடர்நேர்வொன்றை எடுத்துக்காட்டவில்லை.

இவ்வாண்டில், நிதியியல் முறைமையின் உறுதியான தன்மையையும் உறுதிப்பாட்டினையும்

மேம்படுத்தவும் வலுப்படுத்தவுமென மத்திய வங்கி பல்வேறு சட்ட மற்றும் ஒழுங்குபடுத்தல் வழி முறைகளை மேற்கொண்டது. இவை, ஆகக்குறைந்த மூலதன விகிதத்தை இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களின் 10 சதவீதத்திற்கு அதிகரித்தமை, கட்டாயமான கொடுகடன் தரமிடல் தேவைப்பாட்டை விதித்தமை, திரவச்சொத்து விகிதத்தை 20 சதவீதமாக அதிகரித்தமை வெளியக கணக்காய்வாளர்கள் சம்பந்தமான தேவைப்பாடுகளை இறுக்கமாக்கியமை, சுனாமியால் பாதிக்கப்பட்ட கடன்களைக் காப்பிடுவதற்காக மேலதிகமான ஏற்பாட்டுத் தேவைப்பாட்டை விதித்தமை என்பனவற்றை உள்ளடக்கும். சில்லறை கொடுப்பனவுகள் மற்றும் காசோலைகளின் இலத்திரனியலுடான சமர்ப்பித்தலை ஏற்றுக் கொள்ளுதல் என்பன தொடர்புபட்ட சட்டரீதியான உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு மத்திய வங்கியானது 2004 இல் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் மசோதாவை வரைய ஆரம்பித்தது. மேலும், 2004 இல் நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட வங்கித்தொழில் வங்கிச் சட்டத்திற்கான திருத்தங்கள் முன்மதியுடைய ஒழுங்குவிதிகளை மேலும் இறுக்கமாக்குவதனுடாகவும் சட்ட ரீதியான குறைபாடுகளை நீக்குவதனுடாகவும் நிதியியல் உறுதிப்பாட்டை பலப்படுத்த உதவும். கொடுப்பனவு முறைமையிலுள்ள இடர்நேர்வுகள் அதேநேர மொத்த தீர்ப்பனவு, முறையினை மேற்பார்வை செய்வதற்கு கொடுப்பனவு முறைமை மேற்பார்வை அலகொன்று நிறுவியதன் மூலமும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கான தொடர்ச்சியான வியாபாரத்தினை இடையூறின்றி தொடரும் திட்டங்களை தயாரித்ததன் மூலமும் குறைக்கப்பட்டன.

2005 இல் நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டை பாதிக்கக்கூடிய கீழ்நோக்கிய

இடர்நேர்வுகள் பல காணப்படுகின்றன. உலக பொருளாதார சூழல் தற்போது சாதகமானதாகக் காணப்பட்டாலும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி குறைவடைதல், பெற்றோலிய விலைகள் தொடர்பில் தொடரும் நிச்சயமற்ற தன்மைகள், கொள்கை ஊக்குவிப்புக்களின் நீக்கத்தை தொடர்ந்து பன்னாட்டு வட்டி வீதங்கள் மேல்நோக்கி உயருதல், ஐ.அமெரிக்காவின் உறுதிப்பாட்டை சீர்குலைக்கும் பாரியளவிலான இரட்டை பற்றாக்குறைகளான இறைப் பற்றாக்குறை மற்றும், வெளிநாட்டு நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை என்பன காரணமாக நிச்சயமற்றதாக மாறக்கூடும். உள்நாட்டு பொருளாதார சூழலானது பணவீக்கம், வெளிநாட்டு உதவிப்பாய்ச்சல்கள் பெற்றோலிய விலைகள், பல்புடை நூலிழை உடன்படிக்கையின் முடிவுறுத்தலிருந்து எழும் தாக்கங்களிலிருந்து ஏற்படக் கூடிய பன்னாட்டு வர்த்தகம் மீதான பக்க விளைவுகள் மற்றும் தேவைப்படுகின்ற இறைத் திரட்சியை எய்துவதிலான பிரச்சனைகள் என்பன தொடர்பிலான தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மையின் காரணமாக இடர்நேர்வுகளை எதிர்கொள்ளலாம். சொத்து தரத்தின் ஏற்கத்தக்க மட்டங்களை உறுதிப்படுத்த உரிய வழிமுறைகள் எடுக்கப்படாவிட்டால் உயர் கொடுகடன் விரிவாக்கமும் அச்சுறுத்தலாக மாறக்கூடும். எனினும், நிதித்துறையானது நிதியியல் நிலைமையை தொடர்ச்சியாக வலுப்படுத்துதல், இடர்நேர்வு முகாமை தந்திரோபாயங்களை மேம்படுத்துதல், ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை கட்டமைப்பை வலுப்படுத்துதல், மற்றும் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்துதல் என்பவற்றுடன் இவ் இடர்நேர்வுகளை வெற்றிகரமாக முகாமைப்படுத்தக் கூடியதாகவிருக்கும்.